



வெளிச்சுட்

ஆணி 1994 - விலை 20/-

"நித்தி"
இவர்தீரிவு
துயர்பெரிது



விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக்கழகம்

"வெளிச்சுட்"

ஆவணி இதழி
சிறுகதைச் சிறப்பிதழாக
வெளிவருகிறது

25 வாருங்களாக ரின்டீனி வாணுபொத்தில் மிளிப்பவர்கள்

asr

கோ~~கில்ஸ்டிடி~~திடிமாக்கள்

திருமண வைப்பு~~p>pu~~

அரங்கேற்றங்கள்

இலசவிமாக்கள்

மற்றும் உங்கள் அனைத்து விமாக்களுக்கும்

அழைத்து மகிழ்ச்சிகள்

மனோ ஒளி வெள்ளம்

* »II #(9A) (05 ①

இந்திரபுரி என்று மனதை முயக்கும்

ஒளி வெள்ளம் பாப்பு

உங்கள் உள்ளத்தைக் கொள்ளள கொள்பவர்கள்

மனோ ஒளிவெள்ளம்

வர்ண ஜாலம் காட்டும் ஒளி வெள்ளம்

மனோ ஒளி வெள்ளம்

மனோகரன்

கோப்பாய் வடக்கு,

கோப்பாய்.

ஒரு சனிக்கிழமை காலை
 கண்ணிமைக்கும் நேரத்துள்
 வான்க்கைக் கிழிக்குக் கொண்ட
 அது வந்தது.
 யாரும் எதிர்பார்க்கவில்லை
 மின்னஸ்.
 தொடர்ந்து ஒரு வெடியோசை.
 எல்லாம் நடந்து முடிந்தது.
 ஐயோ; நேற்றிருத்த அழகென்ன?
 வெளிர் நீல நிறத்தில் அந்த வீடு
 முற்றத்துப் புலவெளி
 வரிசைகட்டிப் பூத்திருக்கும் ரோஜாச்செடிகள்
 வாசலுக்குப் போனால்...
 ஓடிவந்து வாலாட்டும்சடைத்த பொமேரியன்
 கவிதையொன்று காற்றில் திரிவதுபோல
 சிரித்தபடி முகம் காட்டும்
 அந்தவீட்டு இளம்பெண்
 அவள் கணவன்
 முற்றத்து ஊஞ்சவில்
 அல்லது தாயின் தோள்களில்
 அடிக்கடி காணும் அவர்களின் பிஞ்சப்பு
 எதுவுமே தப்பவில்லை.
 எல்லாமும் இல்லாமற் போய்விட்டது.
 வந்த 'அகரப்பறவை' கூட்டடைந்திருக்கும்
 ஒப்பாரி, ஓலம் கொழும்புக்குக் கேட்டிருக்காது.
 பார்த்த பக்கத்து வீட்டுச் சிறுவனை
 அன்றிலிருந்து காணவில்லை.
 பயிற்சிக்குப் போய்விட்டானாம்.

— மாலிகா



வெள்ளுத்

ஆணி 1994
இதழ் 26

“உலகத் தமிழிலக்கியப்பரப்பில் இருபத்தோராம் நூற்றாண்டுக்கு ஈழத்தமிழிலக்கியமே வழிகாட்டியாகும் வாய்ப்பு அதிகம் உண்டு. தமிழிழுத்தில் இன்று உருவாகும் சத்திய தரிசனங்களான பொய்யில்லா இலக்கியங்களே இனிப் போற்றப்படும்.

இனிவரும் காலம் இத்தகைய படைப்புக்களையே அங்கீகரிக்கும்’ என்று தமிழகத்தில் மட்மஸ், புலம்பெயர்ந்து உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளெங்கும் இப்படி ஏழுதவும், பேசவும் தொடங்கியுள்ளனர். “எழுத்தின் அரசியல் கட்டுமாணம் ஈழத்தின் கலை - இலக்கியப் போக்குவரத்து வழிநடத்துகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள யாழிப்பாணம் போராட்ட இலக்கியத்தின் தளமாக இருக்கிறது.... யாழிப்பாணப்பிரதேசம் கடந்த மூன்றாண்டுகளுக்குமேலாக நலீன வசதிகள் யாவற்றையுமே இழுந்து போய் நிற்கிறது. அங்கு மின்சாரம் சுத்தமாகவே இல்லை. ஆனாலும் ஆச்சரியம், இங்கே கண்டெறியும் கலை இலக்கியம் வேர் கொண்டு முனைத்து வளர்ந்து வருகிறது.

காகிதப்பேட்டு^{காகிதப்பேட்டு-இண்ணில் எல்லாப் போய்தனவுகளுடனும் பத்திரிகைகள் வெளியாகின்றன” ஆண்டு இவ்வாண்டு ‘இந்தியாடே’ சஞ்சிகையின் இலக்கிய ஆண்டு மலரில் “‘முதிர்ச்சியுடையதனுக்கு நடவே’ என்ற கட்டுரையில் வீதந்துரைக்கப்பட்டுள்ளது.}

இராமநாதன் நுண்கலைக்கல்லூரியில் நான் பேசிக்கொண்டிருக்கும் போது மூன்று கண்டுகள் வெடித்ததைக்கேட்டேன். மக்கள் பத்தடமடையவீல்லை. திரித்தனர். இது எங்களுடைய அன்றாட, வாடிக்கை என்றனர். வெளியே கண்டுசெத்தும். உள்ளே “தமிழனுக்கான இசை எது” என்பதுபற்றியும்பூ. இந்த முரண் அணியை யாழிப்பாணம் மழுவதிலுமேயார்க்கலாம். வீரம் செழிக்கும் பூமியில் கலைகள்ருதே முழிய்பதைக்கண்டேன்றனன்றுது அண்மையில் தமிழிழுக் வந்து திரும்பிய சுபமங்களா ஆசிரியர் திரு. கோமல் சுவாமிநாதன் தன் தமிழிழுப் பயணக் கட்டுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இங்கு நாங்கள் தினம் தினம் தீக்குளித்தபடி, நீந்ற இடத்திலேயே நீரிர்ந்து நீன்று போராடி எழுதும் எழுத்துக்களும், படைக்கும் கலைவடிவங்களும் எல்லோருக்கும் வீயப்பை ஏற்படுத்துவதுடன் விதந்து

குரிப்பிடப்படும் வகையிலும் உன்னதங்களாகவும்
உச்சங்களைக் தொட்டாகவும் உருவாகி வருகின்றன.

இந்த உயரிய வளர்ச்சிக்கு

விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகமும், வெளிச்சமும்
கணிசமான பங்களிப்பை செய்து வருவதாக எழுதினால்,
அதை எவ்வும் மறுத்துரைக்கமாட்டார்கள்
என்றே நம்புகின்றோம். என்றாலும்

“எல்லாம் எமக்குள் அடக்கம்” என்று பெருமையை
எமக்கு மட்டும் பூசிக்கொள்ளும் என்னம் எமக்குக்கிடையாது.

இந்த உன்னத வரலாற்று நகர்வுக்கு
எழுமண்ணின் இலக்கியப்படைப்பாளிகளும், கலைஞர்களும்
கொடுத்த விடையும், ஆற்றிவருகின்ற
பங்கும் கணிசமானது.

நெஞ்சார விடுதலையை நேசித்து, ஈழத்தமிழரின் அனைத்துச்
தளை நிக்கத்துக்கான போராட்டத்தை ஏற்றுக்கொண்டு,
தினசரி எதிரியின் சொல்லவொண்ணா அழுத்தங்களைத்
தாங்கி தங்கள் படைப்பாற்றல் மூலம் உலகத்தின்
பார்வையை தழித்திட்டின் மீது படும்படி செய்து வருகின்ற எது
கலை, இலக்கிய ஆற்றவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம்.
அவர்களுக்குரிய சிற்மாசனங்களை வழங்கி சீரம்தாழ்த்தி
வணங்கிக்கொள்ளுகிறோம்.


எம் தோளில் கிடக்கின்ற சரித்தீரச் சமையை சரியாக இனம்கண்டு
தொடர்ந்து எம் மண்ணை புதிது புதிதாக பதிவு செய்வோம்.

விடுதலைக்கு அதிக விடைவொடுக்கும், மக்களுடனும்
போராளிகளுடனும் இணைந்து நாமும் வழிநடப்போம்.
எது செல்லும்வழி இருட்டல். நல்ல தெளிவாகப் பாதை
தெரிகிறது. இந்தப் பயணம் இலக்கை அடையும் என்ற
நம்பிக்கை எமக்குண்டு. தடோறாத தஸ்வரம் விடுதலைய (Sots

பெற்றுத்தரும் என்று தீட்மாக நம்புகின்றோம்.
நம்பிக்கை — இணைவு — போராட்டம். இந்த மண்ணின்
உணர்வை கலை, இலக்கிய படைப்பாளிகளும்>
ஏற்று முன்னேறுவோம். வெளிச்சம் பரவும் வேளை
புலர்ந்துவிட்டது. வெற்றி நடதே.



எனது மக்களின் விடுதலைக்காக...



தமிழ்முத் தேசியத்தலைவர் திரு.வே. பிரபாகரன் அவர்களின் கருத்துத் தொகுப்பிலிருந்து

பாட்டாளி வர்க்கெத்தின் பொருளாதார சுபீட்சம்

நாம் உருவாக்க இருக்கும் தமிழ்முத் தேசியத்தலைவர் வர்க்கத்திற்கு சூபீட்சமளிக்கும் சமதர்ம சமுதாயமாக அமையும். நாம் தேசிய விடுதலைக்காக மட்டும் போராட வில்லை. தொழிலாள விவசாய வர்க்கங்களுக்கு பொருளாதார விடுதலையை அளிக்கும், சோஷலிச சமுதாயத்தை கட்டி எழுப்பும் இலட்சியத்திற்காகவே நாம் போராட விண்ணம். நாம் ஒடுக்கப்படும் மக்களாக சரண்டப்படும் வர்க்கங்களாக போராடுகின்றோம். இந்தப் புரட்சிரச் சக்திகளின் பிரதிநிதிகளாகவே நாம் எமது போராட்டத்தை மன்னிடைத்திட்டமாக நடை என்று

புரட்சிகரப் போறுட்டமானது உவகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு இணைபிரியாத அம்சமாக அமைகின்றது. இன்று எமது புரட்சிப் போராட்டம், முழு உலகத் தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சர்வதேச முகியத்துவம் வாய்ந்ததாக பிரசித்தி பெற்றுள்ளது.

எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அனைக்கு முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுகின்றன.

பெண்ணினம் புரட்சி சக்தியாக எழுச்சிகளை நீற்கிறது

நாம் ஒடுக்கப்பட்டுவரும் ஒரு மக்கள் இனம். அந்தியனின் அடக்குமுறையால் நாம் அழிக்கப்பட்டு வந்தபோதும் எமக்குள்ளே, எமது வாழ்வில் நாம் எம்மவர்களை மோசமான முறையில் அடக்கியொடுக்கி வருகி நோம். இப்படியாக எம்மத்தியில் நிலவி வரும் ஒரு ஒடுக்குமுறை வடிவம் தான் பெண் ஒடுக்குமுறை. பழையை வாதத்திலும், மூடநம்பிக்கைகளிலும் உயிர்ப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாக பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது வேதாந்தங்களும், மத சித்தாந்தங்களும், மனுநீதி சாஸ்திரங்களும் அந்தக்காலம் தொட்டே பெண்ணுடும்மத்துவத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், தீதனம் என்ற பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்குமுறையானது பெண்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது;

இது சமூகத்தின் சனத்தொகையின் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும்⁽⁷⁾ அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசிய&J&S&G⁽⁷⁾ போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்துதான்கே ஸ்ட்ரீ&ஜிஸ்டிஸ்டிஸ்டீப்கம் பெண் விடுதலையை முதன்மைப்படுத்தியது. பெண்களை அரசியல்மயப்படுத்தி போராட்டத்திற்கு அவர்களை அணி திரட்டியது. இவ்வகையில் நாம் தமிழீழ பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கிறது.

மாவீரர்களின் இரத்தத்தால் எமதுவரலாறு எழுதப்படுகிறது

ஒரு விடுதலை வீரர் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சூதாரண மனிதப்பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி, ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன், மற்றவர்களின் விடிவுக்காக. விமோசனத்திற்காக வாழ்பவன், சுயநலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானதாக அர்த்தமானது, சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அடுர்வமான மனி

•ISyOjKjGDffo I~IQ (SI gSfc தப் பிறவிகள். அசாதாரணமில்லை) பேறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, CUKJSIS சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு, ஒரு சரித்திர நிகழ்வு, ஒரு உணர்த இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சியதெநுஷ்டியானதும் அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சியதெநுப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆண்மாவை தட்டி ஏழூப்பிலிடுகிறது. □□



நேற்று

இன்று

நானோ

புதுவை இரத்தினங்கரை

தங்கத் தகடுத்துத் தகதகக்கும் வாணமது
மஞ்சள்குள்த்து மகிழும் பொன்மாலையிலே ..
துடாறிக் கொண்ட துரியன்போய்
மிகவிரைவாய்;
தேரேறி மேற்குத் தீச்சபார்த்துச் செல்லுகின்ற
நேரமதில்
பச்சை நீற்மான நெல்வயலில்
நாம்கவற,
இடுப்பொடியப் புல்பிடுங்கி;
தீஞும் இளம் பெண்கள் மிடுக்காய் நடைபயில்வர்.
ததும்பி வழிகின்ற
தாமரைப்பூம் பொய்க்கையதில்
குவிந்து,
ஊர்ச்சிறுவரெலாம் குதித்துக் கைக்கீடுவர்.
மாடெல்லாம் மேய்ந்து மட்டிரப்பி;
வரம்பேறி
வீடுதிரும்ப வெளிக்கிட்டு உடல்வினாக்கும்.
“அரசவெளி அம்மன்” ஆலயத்துப் புதசமனி
தாவை வயல்கடந்து தாவீ;
ஊர் எல்லைவரை,
வீரையும்.
நீர்ள்ளி நீடேகும் சிற்றிடையார்

காற்சலங்கயோதச கீல்லொழுங்கை ரீதிருந்து:
 மேற்கீளம்பி,
 இனக்களின் மேனியிலே கிணக்கின்று.
 விழுதெறிந்த ஆலவிருட்சத்தின் கீழிருந்து
 பொழுதுபடும் வரையும் பேசிக்கழிக்கின்ற;
 கீழுடுக்கும் மெல்லக் கிளம்பி நடைபயில்வர்.
 தோட்டக்கிணற்றின் துவா அசையும்.
 பாட்டுவரும்,
 காட்டுக் கொடிசிலிர்த்துக் கண்மலைரும்.
 சீல்லென்று;
 கற்றைக் குழல்கலைத்து காற்றுவந்து விளையாடும்.
 அற்புதமாய் எல்லாம் அழகொளிரும்.
 கீராமத்து;
 வற்றா ஏழில் கவிதை விழுதுபுக்குள் சிக்காது.
 நெற்றிருந்த வாழ்வை தீணாத்தால்
 நெஞ்சத்தில்;
 தீப்பிடித்துக் கொள்ளும்.
 தீத்தித்த வாழ்க்கையினை
 எப்போது?
 எங்களுக்கு ஏனிந்தத் தண்டனைகள்?
 கப்பிக்கிடக்கும் இருள் கணவதீனி எக்காலம்?
 குயிலிருந்து பாடிய எஞ்கொம்புகளில்
 மீண்டுமினிட?
 குயிலிருந்து பஸ்திக்குதூகலித்தல் எப்போது?
 ஏற்கணையும்;
 குண்டு ஏற்றிவந்து வீசகின்ற
 வெறிகொண்ட “புக்காரா” விமான இரைச்சலதும்;
 குழிலிழுந்த வீதிக் குலுக்கல் பயணமதும்,
 வழிதெரியா குஞ்சிரூட்டுப்பிழும்பும்,
 பசிவயிறும்;
 பஞ்சவீளக்கும், பயம் பிடித்த முகங்களதும்,
 ரீஞ்சில் சொரிகின்ற உணரியும்,
 எழுமண்ணிருந்து
 என்றகலும்?
 எல்லாம் ஏழிலாதல் எப்போது?
 அஞ்சற்க!
 எங்கள் அடுத்த தலைமுறைக்குள்
 “நஞ்சணிந்தலீரா” நாடமைப்பர்.

நடக்கின்ற

வெஞ்சுமரை வென்று வீதியெங்கும் முரசறைவர்.
வேலையான்று போட்டு வெற்றாய்கள் உட்புகுஞ்சு
காலில் கடிக்காமல் அலைழுங்கு நின்றிருப்பர்.

தென்றல் தடவீச் செல்லும்.

தீசையெங்கும்

கன்றெல்லாம் துள்ளும்.
கறவையெல்லாம் பால்சொரீயும்.

நாதஸ்வரத்தோடு

தவில் வீணை மத்தளங்கள்
பேசும்;

மரங்களெல்லாம் புதிதாய் துளிர்த்துவரும்.

பூசுமஞ்சள்களைரந்து பொன்னாறு ஒடுஞ்செல்போல்
வாசம்சுமந்து வழிநடக்கும்.

வீதியெங்கும்;

காற்சலங்கை மீண்டும் கலகலக்கும்.

பூமரங்கள்

பூத்துச் சொரீயும்.

“புலம்பெயர்ந்த குருவி” யென்றாம்

கூடுதிரும்பும்

கோயிலெல்லாம் கொடியேறும்.

நாடுதிரும்பி நம்கையில் வந்தவென்று

பாடும் குரலெல்லாம் பரவும்.

அஞ்சற்க!



வெளிச்சம்

கலை, இலக்கிய சமூக இதழ்

ஒவீயும்:

தயா

வெளியீடு:

விடுதலைப் புலிகள்

கலை, பண்பாட்டுக்கழகம்

இதழ் அமைப்பு:

இனுவையூர்

பி. சிதாம்பரதிருச்செந்திநாதன்

உருவாக்கம்:

ஆசிரியர் குழு

அத்தச:

ம. மரியதாஸ்

வெளில், ஒற்றை நயாய் விழுந்து வரவிட்டது. சேலம் குத்தத்துடன் அவன் விழிப்புக்கண்டான். எழுந்து உட்கார்ந்து கூரக்குவண்ணா; சிலங்கிலிருந்து சாய்வில், முன் தின்வண்ணயில், தாத்தா, சீக்கியாவிலிருந்து சாய்ந்தபடி, ஏதோ மென்று கொண்டிருப்பதை அவதானித்தான். அவர் அருகில் விழுந்து கொண்டிருக்கும் ‘ஜாம்’ போத்தல் விளக்கு. அந்த விளக்கொளியில் வெளியும் தெரிந்தது.

அவரது கைக்கெட்டும் தூரத்திலேயே அவரது உலகம் இருந்தது. எழுந்து இரண்டடி எடுத்து வைப்பதற்குக் கூட அவரால் முடிவு தில்லை. காலில் - சற்றுப் பெரிதாகவே - கல்லைக் கட்டியிருப்பதாகவே அவர் அஸ்திராயம்களை கிடிந்து/5 தார். ஆனால், அவரது கைகள் மட்டும் அசுரத்தன மரணாஜியக்கம் கொண்டன. எப்பொழுதும் அவை பரப்ரத்தபட்டதான். இப்போது கூட, அவை எதையோ மசித்துருகி, வொயிலியோபாட்டுக் கொண்டிருந்தன.

‘என்னவையிருக்கும்...? அம்மா வறுத்துக் கொடுத்த பொரியரிசீமாவா...? கப்பி வைப்பொரியா...? அல்லது, அவர் விருப்பத்துடன் டெலிகிள் லும் வெந்தினங்கள்க்கு குழிக்கமிப்பாக்குமா...?’



நகர்வூ

ಹ. ಶಟ್ಟನಾಥನ್

வலது பக்கமாக, அவரது வேஷங்களிலிருந்து போட்ட கைத்தடி சோபாவில் சாத்தியபடி கிடந்தது. அது, இப்போதெல்லாம் நிர்க்குப்பதற்குப்பயன்படுவதில்லை. காகம், கோழி கண்ணியும் பதற்கே பெரிதும் பயன்படுகிறது.

இடது பக்கமாக, சுற்று
ருத்தின்ஸி -ஒரு கருங்காலிப்
பெட்டி; அதில்தான் அவரது அற்பமான ‘வைப்புச்
செப்புகள்’ இருந்தன.

பெட்டியில், நாம்புரி/பகு
நெந்து ஓயிட்ஸால் அவரது கல
யாக்ஷாஸ்திரி, அதற்கு
பேருங்கட்சியில் சொடி ஆரணி
வேஸ்தில், சாங்கவை, ஒரு
பழைய மக்களுடனள், உரு
வமிக்கிஞால், வெள்ளுப்புள்ளி

விழுந்த பாட்டியின் நிழற்ப
டம், அவளது கல்வெட்டு,
கொஞ்சம் சில்லறைகள்.

பெட்டியின் மேலாக;
ஸ்ரீ தேவி மீகாத் மியம்,
தேவாரத்திரட்டு, திருவாச
கம, திருப்புகழ், அபிராமி
அந்தாதி என்று கில பாகரப்
புத்தகங்கள். எல்லாமே கட்ட
உக் குலைந்து, கறையான்
பட்டு, ஓரம் சிறைந்து இற்
றுப் போய்க் கையோடு
வந்து விடும் போலிருந்தன.

அம்மாவைக் காண
வில்லை. புதரனுக்குப் பின்
ஷ்டரூபோவுயின் யூம்பி ஜிருபு
ருப்பாள். சிறுசிலேயே
வாலாயப் படுத்திய பழக்
கத்தை அவளால் மாற்றிக்
கொள்ள முடியவில்லை.

Sisser gitai3e இன்ததியல் அரவம்
கேட்டது. ‘அம்மாவாகத்
தான் இருக்கும்’என் நினைத்
பயடி இவன் பாயைச்
சுருட்டி, கட்டிலின் ஓரமாக
வைத்துவிட்டு, முற்றத்துக்கு
வந்தான்.

விரிச்சிக் தீடு தென்
கிழக்கு வயிர்ஸ்டீதாங்கிக்
கொண்டிருந்தது. அதன்
வாலைத் தொட்டபடி,
கிழக்கு வரன்ஸ்டீவலியில்,
வடக்காகப்படரும் பால்
விதியின் அழுகு அவனைப்
பரவசம் கொள்ளவேத்து.

இளங்காலை ஸரமாயி
ருந்தது. ஸரம் நிரம்பிய
காற்று அவனை இதமாகத்
துமயிலைது. அந்த இதுத்தில்

மிதந்தவனைக் குழப்புமாப் போல, தூரத்தில் - சோளா வத்தைப் பக்கமாக, மீளவும் 'ஸ்ரீஸ்ல்' ஒசை. தொடர்ந்து, பெருங்குளத்து மாரியின் உதய பூசை மணியும் கேட்டது.

'ஸ்ரீஸ்ல் மணியா..?' *

இவனும் கிணத்தடி பக்கம் போனான்.

அம்மா குரியனில்லா மலே நமஸ்காரம் செய்து கொண்டிருந்தாள்.

இவனுக்குச் சிரிப்பாய் வந்தது.

ஐயா, நிச்சயமாய் அஞ்ஞாப்பக்கம் தான் போயிருப்பார். இன்று கணுக்கமுள்ள என்று சொன்னது இவனுக்கு ஞாபகம் வந்தது. ஐயாவுக்கு அஞ்ஞாவிலேயே ஒரு கட்டில் பேரூஷ்டிக் கொடுத்துவிட்டால் தோதாயிருக்கும்.

ஐயாசம் - அலுப்பென்றால், அங்கேயே ஒரு சிறு தூக்கம் போட்டுவிட்டு, தோட்டத்தையும் பார்த்த மாதிரி இருக்கும் அவருக்கு.

தோட்டத்தில் கைபட்டால் அவருக்கு எல்லாமே மறந்து விடும். சொக்கிப் போய், தன்னை மறந்தலிப்பு வந்து விடும்.

தாய்வாய்க்கால் பக்கம் முளை கொள்ளும் புற்றளி ரைக் கிள்ளுவது. எங்காவது

ஒரு பக்கத்தில் 'பாச்சா' காட்டி விட்டுத்திடுமெனத் தலை காட்டும் புகையிலைக் கணுவை உடைப்பது. இளங்கண்றுகளை நிழல் அகற்றிப் புழுப்பார்ப்பது, அடி ஏருப் பரவுவது, கண்டு கட்டி, இலை ஒடித்துத் தறைசாறு வது, என ஏதாவது வேலைபிரியமாகச் செய்ய அவருக்குத் தோட்டத்தில் இருக்கும். - அதைச் செய்வதில் அவருக்கு அலுப்புச் சலிப்பு இருப்பதில்லை.

காலைத் தேனீர், சாப்பாடு, மதியச்சாப்பாடு, மாலைத் தேனீர் என்று எல்லாமே தோட்டத்துக்குத் தான் அவருக்குவரவேணும். இரவுச்சாப்பாடு மட்டும் வீட்டில். மாலைக் கருக்கலானதும் தோட்டக்கிணற்றிலேயே ஆரச்சோர் தலையில் ஊற்றிக் கொள்வார். இரவு உணவாக அவருக்கு ஏதாவது கோதுமைப் பண்டம் வேணும். ரொட்டி அல்லது பீட்டு மின்துமிழ்ப்பு இருந்தால் ஒரு படிக் கூடச் சாப்பிடுவார்.

சாப்பிட்டுதும், முன் திண்ணையில் சரிந்து கொள்வார். அபூர்வமாக, இரவுவானொலியின் முன் இருப்பார். சங்கீதம் அவருக்குப் பிடிக்கும் ஞானமும் கொண்டு.

மனதை ஈர்க்கும் விஷயங்களில் ஆழ்ந்து ஒன்றிப்போவது அவரது இயல்பு.

தம்பி! என்று அவனையோ, அல்லது பிள்ளை பாக

சியம்! என்று அம்மாவையோ அழைக்கும் போது அவரது அகத்தில் சரக்கும் இனிமை கண்களில் தெரியும்.

தாத்தாவில் அவருக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. அது அவர் பெண் கொடுத்த மாமனார் என்பதால் மட்டுமல்ல, தாய்மாமன் என்பதாலும் தான்.

அம்மா, ஐயாவைப் போல அப்படியொன்றும் அசர உழைப்பாளி அல்ல. சமையலுடன் அவனது வேலையுமிழித்து விடும். அபூர்வமாக, தனது வேலைகள் ஒழிந்த கையுடன், புதற்னில் கத்தரிச் செடிகளில் ஆஸம் வண்டு பார்த்து இலை ஒடிப்பான். சந்துப்பும் பார்த்துக் கொழுந்தீடுப்பான். தக்காளி, மிளகாய் நட்டிருந்தால் தானாகவே முசுக்கி கொல்லி விசிறுவாள். எதுவுமில்லை என்றால் கல்கியோ, வெண்டியிருக்கிறது. சரிந்து, அயர்ந்து தூங்கவாள். மாலைத் தூக்கம் அவருக்கு இப்பொழுதெல்லாம் வேண்டியிருக்கிறது.

அம்மாவைக் கடந்து, கிணற்றுக்குத் தென்புறமாக வந்தவனைக் காலில் சரீரென ஏதோ குக்கியது. இடதுகுதி யில் விஷம்பட்ட கடுகடுப்பு. 'எலுமிச்சைமுள்' என முனியவன், முள்ளைப்பிடுங்கித் தூரவீசினான். அவனது புரைவை முற்றத்தை ஒட்டிக் கூட்டிட்டு, இடதுகுதி என்று விடும்.

கரும்புதமாய்நின் ஏலுமிக்கையில் லயித்தது. அதைப்பார்த்ததும் பழைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய்வு அவனுள் கிளர்ந்தன.

‘ஒரு பத்து வருஷமிருக்குமா ?’

கணத்தடி எலுமிச்சை
போகம் தப்பாமல் காய்க்
கும். பூவும் பிஞ்சமாய்
குலுங்கி நிற்கும். இவண்டியில்
ஊர்ப்பிள்ளைகளை எல்
லாம் கூட்டி வைத்து, முற்
றத்தில் காற்பந்தாடு
வான். அந்தமரத்தின் காய்
கள் தான் பந்து. முன்
திண்ணை விளிம்பில் பட்டு
காய்கள் உடைய உரீட்டாப்
புதிதுபுதிதாகக் காய்களைப்
பறித்து, பிள்ளைகள் பந்து
ஆடுவார்கள்.

அப்பொழுதெல்லாம்
இவன்து அணியின் 'கோவ்
கீப்பர்' வத்சலாதான்.

“பெட்டையன் .. பு
போல் அடிக்கிறதோ...!”

மற்றுச் சின்ன வட்டங்களின் பகிடி. குசீரனங்கிரிப்பொலி அங்கு பரவும்.

“கோல்கிப்பர் தானே...”
என இவன் வத்சலாவுக்கா
கப் பரிந்து பேசவான்.

அவன்து அந்தப் பேசு
சில நெகிழிட்டு, வத்சலா
ஒடி வந்து, அவன்து கிண்ணி
விரலைப் பற்றியபடிக்கு,
அவன்து முகத்தை நேராகப்
பார்த்துச் சிரிப்பாள். கண்
களில் நீர் முட்டியபடி இருக்

கும். அந்தப் பரிவில், பிரியத்தில் ஜன்ம பரியந்தப் பட்ட ஒரு உறவின் இணக்கம் இருக்கும்.

அவளில் அன்று விழுந்த
பிரியம் இன்றுவரை தொடர்
கிறது. அந்தக் கிராமத்தின்
புழுதிபட்ட பெட்டை என்ற
தகுதியை விட அவளிடம்
மனசு விழுந்து ரசிப்புக்
கொள்ள அப்படி என்ன
இலக்கிருதி

மத்திய கல்லூரி^{Alif M}(
பின்னர் பல்கலைக் கழகத்
து)தும், இப்பொழுது கர்பிக்
கும் சஸ்வதியிலும்-ராஜேஸ்,
நிதி, நிதி, வேணி, கலா என
வசத்தனை பெண்கள் இவனி
டம் சலனப்பட்டு-இவனைச்
சலனப்படுத்தியுமிருக்கிறார்
கள். அவர்களை எல்லாம்
மீறி, ஒரு அன படிப்புக்
கூட இல்லாத துவாயிடம்.
மாய்ந்து போவது எதனால்.

அவள் அழகி. இன்னும் இன்னும் ஏதோ எல்லாம் அவளிடம் இருந்தன. பார்வை விழுந்தால் எடுக்க மனசே வராது; நாள் முழு வதும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

or இரு பேச்சுப்பேச அவ
ஞக்குத் தெரியாது. ஒழிப்பு
மறைப்பு ஏதுமில்லர்த்
வெள்ளை மனசு. இவ
னையே வளையவரும் அவ
ளீடம் ஏற இறங்க பேசி
நால் போதும். முக்கு நுனி
சிவக்க, விழிகள் அழுத்த
மாகவே நியாயம் கேட்கும்.

அப்பொழுது இவன் பேச்சி
முந்து, கூச்சப்பட்டவனாய்
ஒதுக்கம் கொள்வான்.
இரண்டொரு நாளில் எல்
லாமே சரியாகிவிடும். அவ
ளாகவே வந்து இவனிடம்
மீளவும் ஒட்டிக் கொள்
வாள்.

விட்டில், அவனை விட்டால் அவள் அதிகம் அக்கறைப்படும் ஜீவன் தாத்தா தூண். அவருடன் மணிக்கணக்காக மின்சீடுகடுவாள். ஆறுருக்கு உதவி, ஒத்தாசை ஞன்று விழுந்து விழுந்து செய்து கறைந்து போவாள்.

ஒரு சமயம், மழை பன்
னீராய் தெளித்துக் கொண்
டிருந்த மாலைக் கருக்கலில்-
கிணற்றடிக்கு அருகாக
உள்ள வாழைப் புதரி
டையே- இவனை இழுத்து
ஷ்வாஸத்துக் கொண்டு பலதும்
பத்தும் பேசினாள் ஆடை
யில், எதேச்சையாக கண்
இமைகள் படபடக்க.கொஞ்
சம் வெட்கம் கலந்த குரவில்;
“கட்டிறதெண்டா என்றை
வரதனைத்தான்...” என்று
ஒரு வார்த்தைசொன்னாள்.
அவளது அந்த வார்த்தை,
உயிரையே பட்சமாய்ப்
பற்றி ஒரு பாடுபடுத்தியது.
en

அந்தப் பேச்சுப் பேசிய
பற்றிகு, அவளை மறக்க அவ
னால் எப்பெற்றிதழோமீ? சிலிர
யாமல் போய் விட்டது. இள
மையும், இங்கிதமும்
மிகுந்த, அந்தப் பெண்ணின்
மீதான பிரேமை, எந்தத்
தடைகளையும் தான் (T)aff igiai

வளர்க்கூடிய வளிமை பெற்ற ஒன்றாகவே அவனுக்குத் தோன்றியது.

“தகப்பணைத்தின்லி... தாயிருந்தும் இல்லாத மாதிரி... நோயாளி. நடைப் பினம்... அதோடை சொத்துப்பத்தென்டு ஏது மின்னாத பெட்டை...”

அ ய்ம்மா விள் முனு முனுப்பு.

“உன்றை படிப்புக்குச்சம னாய் எதேன் யாஸ்த்தாலும் நல்லம்... அது அன்ற யதிப்பு... மரியாதை ஏழாணு (பேர் 7 கீழ்க்கண் கொண்டு பார்க்கிற மாதிரி நடந்து போடாதை...”

ஜியாவின் அறிவுரை.

என்னதான் ஜியாவும் அம்மாவும் அப்படி இப்படி என்று குறைபட்டுக்கிணங்டாலும், அவன்து ஆசை கணமீறி, எதுவும் செய்ய மாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

பழைய நினைவுகளில் தோய்ந்தபடி, கிணற்றில் குளிர்ந்த நீரை அன்னி ஆரச்சோர ஊற்றியவன்—அதிர்ந்து நிலைகுலையும் வகையில், அந்தப் பேரோசையிக் கெட்டுக்கொத்தில் கேட்டது.

செல்லாக்கி வளவுப்பக்கம்தான் அந்த ஆட்டிலறி ஷல் விழுந்து வெடித்துச் சிதறியது. ‘வெறுங்காணி, உயிர்ச்சேதமிராது’ என்ற பூத் தொடங்கினாள்:

நினைத்தவனுக்கு, அடுத்த ஷல் சங்கக்கடைக்கும் அரசடிக்கும் இடையில், மதவடியில் விழுந்தபோது குலை நடுங்கியது.

‘சின்ன மடுப்பக்கத் திலை இருந்துதான் ஷல்லடிக்கிறாங்கள்... துலைவான்கள் வெளிக்கிட்டிட்டாங்கள் போலை ’

பதட்டப்பட்டவளாய் அம்மா ஓடிவந்தாள்.

‘அந்த மனிசனைக் கூப்பிடப்பு..... அன்றாப்பக்கம்போனது ’

படலைவிடும் சத்தம் கேட்டது; கூடவே ஜியாவின் குரலும் கேட்டது:

‘எதுக்கும் ஆயத்தமா யிருக்கிறது நல்லது நெருக்கடி ஏதும் எண்டால் சாட்டிப் பக்கம் அல்லது மண்கும் பான் யங்கும் போய்த்தான் வரவேணும் போலை கூடுக்கு.’

எதற்கும் கிறுங்காத ஜியாவின் குரலும் ஆச்சரியப்படும் அளவுக்குப் பதகளிப்பு.

அவனும் ஜியாவும் முன் தின்னைக்கு வந்தபோது, அம்மா - தாத்தாவுக்கு பெரிய வாளியோன்றில் தண்ணீர் எடுத்து வைத்த படி இருந்தாள். கைத்தடியும் அவர் பக்கமாக நகர்த்தி வைத்தவள். தலை மதுஞ்சுடுயன்றும்பூப் புலம் உயிர்ச்சேதமிராது’ என்ற பூத் தொடங்கினாள்:

‘அப்புதான் பாவம்... போட்ட இடத்திலைபோட படிக்கு விட்டிட்டு ஓட வேண்டியிருக்கு ..’

‘பள்ளிக் கூடத்திலை இருக்கிற சென்றியை வேலிலை உடைக்கேலாது .. பொடியள் விடமாட்டாங்கள..... பயப்பிடாதை பிள்ளை ..’

ஜியா, அம்மாவுக்கு ஆறுதல் கூறினார்.

சாமி அறைக்குச் சென்ற அம்மா, பெட்டகத்தை இழுத்துப் பூட்டும் சத்தம் கேட்டது. அறைக்கதவையும் பூட்டியபடி வெளியேவுந்தாள். அவளது கையில் ஒரு சிறு குட்கேஸ். அதில் சில உடுப்புகள், நுகை, ரொக்கப்பணம், காணி உறுதிகள், சேமிப்புவங்கிப்புக்கமக் என்று என்னிடம் இருந்தன.

அவனும், அவன்து உடமைகள் அடங்கிய பிறீல் தோல்துறையிலிருப்பதாக்கான்.

முன்தின்னைக்கு வந்த அம்மா, தாத்தாவைப் போர்வையால் இழுத்துப் போர்த்தியபடி, குனிந்து காலுங்கு நெற்றியில் முத்தமிட்டாள்.

‘போயிற்று வாற ஜீப்பு...’

அம்மாவின்குரல் இளகிக்கரகரத்தது. திரண்டு வந்த கண்ணீரை முந்

தானையால் துடைத்துக் கொண்டாள்.

தாத்தா அவளைப் புரிந்து கொண்டவராய், தலையசைத்து விடை தந் தார்.

சைக்கிளைத் தூக்கி மற்றத்தில் விட்டபோது, ஹெலிச்சத்தம் கேட்டது. சுழன்று வந்து வேவு பார்த்த ஹெலி, ஃப்பாரிக்கலிபரை சரமாரியாகப் பொழிந்தது. சைக்கிளை மற்றத்தில் விட்டுவிட்டு, விட்டுத் தாவா ரப்பக்கம் இவன் ஒடினான்.

“பயப்படாமல் சீசக் கிளை எடுதும்பி நடக்கிறது தான் நடக்கும்...”

ஐயா அவனுக்குத் தைரி யந்தந்து, துரிதப்பட்டு தினார்.

ஐயா முன்னால் செவ்லை^{StintfD&JJHQ} இவன் சைக்கிளை உருடியபடி பின்னால் நடந்தான். அம்மா குட்கேசும் கையமாக அவர்களுக்குப் பின்னால் வந்தாள்.

வான்பரப்பில் வித்தியாசமான ஒசை. ‘பொம்மரா?’ இரண்டு பொம்மர்கள் சோடி கட்டிக் கொண்டு பறந்து வந்தன. வந்த வாலில் வங்களாவடியில் தலைகுத்தின. ஐயாவும் அம்மாவும் நிலத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். இவன் கிழக்கு வேலியோடு ஒதுங்கினான். அடுத்தடுத்து

நான்கு குண்டுகள் பேரோ சையுடன் விழுந்து வெடித்தன. அம்மா அலமந்து, பெருங்குள் த் தாளையும் பட்டவேம்பாளையும் கூவி யழைத்தாள். பொம்மர்கள் இப்பொழுது சுற்றுத் தள்ளி, தென்மேற்புறமாக நகர்ந்து, கிரு குண்டுகளைப் போட்டன இளம்புலரியில்-வானத்தில் அவ்விமானங்களின் சாகசத்தை இவன் பார்த்து நின்றான். ஹெலி வழி சொல்ல, பொம்மர்கள் தமது பணியைத் தொடர்ந்தன. ஹெலியுதிருந்தும் கொள்ள வேட்டுக்கிளைத் தீர்த்தபடி, வங்காரஸ்பில் வட்டமிட்டது. joins

இந்த தெருக்கடியிலும் தாத்தாவின் நினைவு அவனை நெருடியது. *jsptifly*

‘ஐயாவையும், அம்மா வையும் மண்கும்பானில் விட்டு வழி, தாத்தாவை அழைத்துப் போக முடிந்தால் ..’

அவன் நினைவுகள் சிறும் வகையில், தாவாடி யில் வெட்டிவைத்த நெற்றி *hithitw* போர், பெருந்தீச்சவாலை கக்கி ஏரிந்தது.

‘சன்னம் கிண்ணம் எதென் பட்டிருக்குமோ...?’ என நினைத்தவன் அம்மா வைப் பார்த்தான் அம்மா திக்பிரமை பிடித்தவனாய், அந்த நெற் கள் ஞ்சியம் எரிந்து சாம்பஸ் மேடாவதைப் பரிதாபமாகப் பார்த்தபடி நின்றாள். *ffins*

“என்ன சீரழிவப்பா... விளைந்ததெல்லாம் சாம் பலாய்ப் போச்சது...”

ஐயா அரம்றியது கேட்டது.

ஐயாவுக்கு அஞ்ஞாவின் ஞாபகம் கூடவே வந்திருக்க வேண்டும் “லட்ச ரூபாய்ச் சொத்து இப்படிக் கொள்ள போறதெண்டால்...”

ஐயா பெருமுச்செறிந் *StintfD&JJHQ*

அவனது வெறுமை கொண்ட இதயத்திற்கு வத்சலாவின் நினைவுகள் இப்பொழுது ஆக்கிரமித்துக் கொண்டன.

‘வத்சலா என்ன செய்து கொண்டிருப்பாள். தாயைத் தூக்கிப்பறிக்க முடியாமல், தனியாகத்தான் புறப்பட்டிருப்பாளா?’

n&f& சிலுந்தா வரை போய் வர அவனுக்கு விருப்பம் இருந்தது. ஆனால், குழலின் நிருக்குதல் அவனை வீரடினால் அவன் தான் என்ன செய்ய முடியும்.

அவனது மன உளைச் சலை உற்றிந்தவர் போல ஐயா சொன்னார்:

“அந்தப் பெட்டையையும்... நாகபூசணியையும் நாலெலட்டில் பாத்திட்டு வந்திருக்கவீடு...”

“அுதெல்லாம் ஒண்டும் வேண்டாம் இந்தச் செல்லடிக்கையும் குண்டு லீச்சுக்கையும்... அங்கை ஆர்போறது...”

ஶாம்ஹா மறுப்புச் சொன்னாள்.

இவர்கள் மில்லடி ஜூஸிங் கையில் இறங்கியபோது, சுந்தரமும் தங்கம்மாவும், ராஜங்கள் இரண்டு பிள்ளைகளும் வந்து சேர்ந்து கொண்டார்கள். தாரத்தில் செல்லத்துரை மாமா, தான் அன்புடன் வளர்க்கும் ஜேர்சி பசுக்களையும் சாய்த் தபடி வருவதைக் கண்டான் நாகம்மாக்குஞ்சியும் பொன் ணெயாப்பாவும் கூடப்பின் னால் வந்து கொண்டிருந்தார்கள்.

மீளவும் மூன்று செல் கோபுரத்தடி வயிரவர் கோயில் பக்கமாக விழுந்து வெடித்தன.

ஓழுங்கையால் மிதந்து, அரசடிக்கு வந்த போது, சனம் அலை மோதியது.

பெரிசும் சிறுசுமாய், வித்தியாசம் ஏது மின்லாமல் ஸவல் பக்கத்திலுமிருந்து இடம் பெயரும் ஜனசமுத் திரம். கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு, சொத்து சுகம் எல்லாவற் றையும் இழந்த நிலையில், துயரம்படிந்த முகத்துடன், எதையோ தொலைத்துவிட்டவர்கள் போல மக்கள்

அள்ளுண்டு போய்க் கொண் டிருந்தார்கள்.

‘எங்கே போவது இந்த மண்ணை விட்டிடு, ஸ்த்தாங்கூடலையும், நவக்கை வயல் வெளியையும், தாவாடியை சூடு, சிலுந்தாவில் சிலிர்த துக் கிடக்கும் நீரையும், அஞ்ஞாவையும், ஆலடித் துண்டையும் விட்டு விட்டு எங்கே போவது இருந்ததலின் அர்த்தமிழந்த இந்த அவவும் நிரந்தரமானதா...? போன மார்கழியில் தானே மாங்கு ளத்தில் அந்தவீரம் விளைந்தது. ஓட்டூட விரட்டியவர் களை இந்த மண்ணீன் மெந்தர்கள் புறங்கண்டு விரட்டி னார்களே, அது இந்தப் பூமியில் நடந்த அதிசயம் அல்லவா...? இந்தப்பூமி... நம்கைவசமாகும். வாழ்வு புதிதாய் மலர்வு கொள்ளும்.

அவன் சிலிர்ததுக் கொண்டான்.

மீளவும் வத்சலாயிடுற் றியேஷனைச் சரய்வு கொண்டது.

‘வத்சலா வலுகெட்டி, எப்படியும் வந்திடுவாள். தாய்க்கும் ஏதாவது ஓழுங்கு செய்து போட்டு வருவாள்... இரண்டொரு நாளிலை திரும்பலாம்... திரும்பமுடி சூந்தமல் போனால்..? தாத்தாவின் நிலை.. வத்சலா வின் அம்மாவின் நிலை...?’

அவனுக்குத் தலைசுற்றி யது மயக்கம் வரும்போலிருந்தது.

உயிரை இப்படிப் பொத்திப் பிடித்துக் கொண்டு ஒடுவது அவனுக்குக் கேவலமாய்ப்பட்டது. அவனவன் தனது உயிரை மட்டுமே பெரிதாகப்பாது காக்கத் துடிக்கும் அவலம் அவனுக்குக் கடைந்தெடுத்த சூழ்நிலையில் கூக்கு தோன்றியது.

அம்மாவைச் சைக்கிள் பாரிலும், ஜயாவை பின்புற மாதக்கரியலிலும் ஏற்றிய வாட்டுப்பூல் (பூத்துப்பூல்) அமுத்தி மிதித்தான்.

இராசையா வீதியால் சைக்கிள் திரும்பியபோது அம்மா சொன்னாள்:

“இதாலை வேண்டாம்... நோட்டாலை போவம்.”

“இது குறுக்கு வழி பயிற்சி.... பாரும்... ஜயா அம்மாவை எரிச்சலுடன் அதட்டினார்.

வேலுப்பிள்ளையாருடைய தோட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திர ஒசை கேட்டது.

“வேலுப்பிள்ளையன் விடமாட்டான் போலை... இந்த நெருக்கடியிலையும் தோட்டத்துக்குத் தண்ணி கட்டிறாள்...”

மீளவும் ஜயாதான் கதைத்தார்.

பென்சனியர் வீடு
 கடத்தி, முத்து ப்புராண
 மடத்தடியில் வரும்
 பொழுது, ஹலிசசுத்தம்
 கேட்டது. கூடவே இருப்பு
 மர்கள்.

“அறுவாங்கள் திரும்
பவும் வந்திட்டாங்கள்
போலக்கிடக்கடா தம்பி!!”

அம்மாவின் பதட்டம்,
சைக்கிள் ஹாண்முன்பாயில்
இதற்கூடு, சைக்கிளை
இவன் சமாளித்தபடி
செவுத்தினான்.

பொம்மர்களும் இவ்வியும் தூரவிலகிப் போன்ற தீச்சது, திட்டங்கள் அவர்களைச் சூழ ஆழ்ந்த அமைத்து கவிந்து மூடியது. அந்த அமைத்தியைக் கிழித்துக் கொண்டு, ஒத்திசைவாய் இனிய ஒசைகள் எங்கும் கிளர்ந்து சூலினார். இனங்காண முடியாது குழம்பிய நிலையில்- கானப்பறவை சமீர்த்தகார்வைகள். அதில், இசூபர் தெரியாத ஒற்றைத் திருவியின் ஒசை மட்டும் சற்றுத்தூக்கலாக இருந்தது. அதில் மட்டந்து கிடந்த விரக அதிர்வு இவனைத் தொட்டது.

சாட்டியைக் கடந்து,
அவர்கள் வெள்ளைக் கடற்
கரை வீதியை அடைந்தார்
கன். மாதா சோமிலிங் சுறு
சந்தடி இருந்தது.

அம்மாறுயாவெங்கே

“இ ந்தை மாதா
கோயிலிலை தங்கினால் ஏன்
ஏனுடற்...”

“கி ன் ன ம டு வி ல வல
இருந்து இடம் பெயர்ந்த
வேதக்கார ஆக்கன் இஞ்ச
இருக்கினை .. வெள்ளி சனி
எண்டு விரதமிருக்கிறனி,
சாதி கீதி சூரியஸம்ரைதாக்க
மெழுகேவுமே...! ”

ஃபுட்டிஸ்ட் பேச்சு இவ்வுக்கு அதிசயமாய் இருந்தது.

‘சாதிபற்றி அதிகம்
அலட்டிக் கொள்ளாத
ஜயாவே இப்பூச்சிப் பிழகுவு
தென்றால், மனின் அடியில் ஊறலாய்க் கிடப்பவை
தானே மேலே மிதப்புக்
கொள்ளும் !’

மரு/ஆர் இருா சிரி வைக் கு
கடந்து, சுட்டல்லன்முறைன்
மித்த போது - நி நாம்தங்கள்
அடங்கி, தண்ணூல்கள் கள்
இம் திட்டத்தினார்த்தம்(mi)இவ
னது மனதை சர்த்தது:

ஏ ஈர் & ஓ சிரிஸ்ட் ந் து
உ றை ந் து ஓஹா ஓர்க்கா இர
நிலை.

'குருவும்'ji தொந்தரவு
 தருவதில்லை. சுகமானது.
 மனதின் அலைபாய் தல்
 களோ, அவசங்களோ மர-
 ணித்தவனைத் தீண்டுவ
 திழ்ரூப்புஸ் மரணத்தின் கரு
 நிழிலைக்கண்டு யுறுந்து,
 விலகி ஒடி எதைக்கண்டு
 விட்டோம். களத்தில். மா

ண்ணத்தின் முகத்துக்கு ஸ்ரீநாரா
கவே முடிவுகளானாட்டுக்கும்
இரு ஸ்ரீநாரா சியின்டாதிராணி
நமக்கு ஏன் ஆவதில்லை.
பயந்து முழுந்து ஒடும் இந்த
அவலத்திலும் பார்க்க மற்று
ளாச்சிங்கள் அர்த்தமுடையது,

அந்தக்கணமே அவனுக்
குச் சாக வேண்டும் இருஷ்வி
ருந்தது. அந்தச் சிதையில்
தன்னைக் கிடத்தி, தீ நாக்
குகள் தழுவும் சுகத்தை
அனு சூ லிங்க வேண்டும்
போலிருந்தது.

“அம்மன் கோயிலடி
தியாகராசாவின்றை மனிசி .
இரவு தா ன் கொள்ளி
போட்டவங்கள் கீழேலூ ..
தீ இன் னு ம் அடந்
கேல்லை ..

ஜயாவின் குரல் இவ
னெச் சுய நினைவுக்குக்
கொண்டு வந்தது.

ஷ்டீலி வாசல் பக்கமும்
இவர்கள் அதிகளையே
கண்டார்கள்.

மன்கும்பான் வீதியில்
மக்கள் முன்னும் பின்னு
மிருப்பு மின்ன ஈடுப்புத்துறுப்பு
இருப்பது இசுவண்டிருந்தார்
தன்.

பிள்ளையார் கோயிலிடி
மில் என்னுப் போட்டால்
என்று விழாத அவுக்கு
சனக்கூட்டம் இருந்தது.

கோயில் உள் வீதி நிரம் பி
வழிந்தது. வெளி சீலை

லும், மரங்களுக்குக் கீளாக வும் சனம் உட்கார்ந்த படிக்கு. அரசடிக்கப்பால், பண்ணை வீதியில் வடக்குச் சாய்வில், தேனீர்க் களை» களைக் கேட்டு என்றும்போது ரச்சந்தடி.

இவன் கோயில் முன் பாக இருந்த பூவரச மற்ற தடியில் சைக்கிளை நிறுத்தி, ஜயாவையும் அம்மாவையும் இறக்கி விட்டான். சைக்கிளை அவர்களுடன் விட்டு விட்டு, கோயில் உள் வீதிக் குப்போனான்.

உள் வீதி எங்கும் வந்த வாவைத் திடும்போன். அவனுது சிலமனில்லை.

யப்பா

'வாற தென்டால் இங்க தான் வருவான்.. இல்லை.. தூய்யது/நடக்கட்டும் என்று வீம்புடன் வராமலேவிட்டு விட்டானோ..'

நெஞ்சுக்கு நெருக்க மானவர்களையே விட்டு விட்டு - ஒடி வருமளவுக்கு மரணபயம்தான் இப்படித் துரத்தியதா? சுடலை, சிதை, அதில் ஏற்று சாம்பராகிய அந்தச்சடலம். போராளி பற்றிய நினைவுகள் யாவும் அவனை இப்பொழுது புதுமனிதனாகவே ஆக்கியிருக்கிறது.

வத்சலா வரவில்லை யானால் அவனையும், அவனுது தாயாரையும், தாத்தாவையும் போய் அழைத்து வரவேண்டுமென அவன் தீர்

மானம் செய்து கொண்டான். » » v)D/O

கால் வைத்து நடக்க முடியாத அளவுக்கு வீதி நிரம்பிய சனம், சன வெக்கையால் ஏற்பட்ட ஒரு வெடில். ஏகாற்றுளை மெதுவாக, இடைவெளி பார்த்து வைத்தபடி, வெளியே வந்தான். வெளியே வந்தவனுக்கு ஒர் அதிசயம் காத்திருந்தது.

வத்சலா சைக்கிளை உருட்டியபடி வந்தான் (மாஸ்பாடு) இவனுது சைக்கிளை பூஷாரல் மூடுகிறான் (பூஷாரல் அவனது தாயாரி) ஒரு அடிதானும் எடுத்து வைக்க முடியாத அவனை, சைக்கிளை எப்படி இவனால் '

அவன், அவனது நெஞ்சரத்தை வியந்தபடி நிற்ற பூஷாரல் பூஷகத்துறை தூய்யாறு வும் அப்பூஷாறு விவரத்தொகை. நாகபூசணியை இறக்குவதற்கும் அவர்கள் தான் கைகொடுத்தார்கள்.

யப்பா

அந்த நெருக்கம் இவனுக்குச் சந்தோஷமாயிருந்தது. ஒட்டுதல் உணர்வைத் தந்தது.

மகிழ்ந்து போய் நின்ற இவனை நெருங்கி வந்து, வத்சலா கேட்டாள்.

"தாத்தா எங்க...?"

பதிலேதும் தராது நின்ற இவனைப் பார்த்து - முகம் சிவக்க, சற்றுப் படப்படப் படைந்தவளாய் மீளவும் கேட்டாள்;

"தாத்தா எங்க?"

"நீ நினைக்கிற மாதிரி இல்லையம்மா..." ஏதோசொல் வதற்கு அவன் முயன்ற போது, அவன் முகத்தை வெட்டித் திருப்பிக் கொண்டாள். வீம்மல் ஒலி கேட்டது. குரல் உடைந்து கரகரத்தது.

"அந்தக் கிழவனை போட்டு இடத்திலை போட்டிட்டு ஒடி வர உங்களுக்கு வெக்கமாயில்லை. உயிர் அப்படி என்ன வெல்லமா...?"

வத்சலாவின் துயரத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவனால் பேச முடிய வில்லை.

வீட்டில் இருந்து பறப்படும் போது உறுதிப்படாதவை எல்லாம் இப்பொழுது உறுதிப்பட்டு விட்ட நிலை. அந்த மனோ நிலை மாற்றம் அவனைப் புதிய மனிதனாகவே ஆக்கி விட்டிருக்கிறது. சற்று முன்னர் கூட வத்சலாவையும், வத்சலாவின் அம்மாவையும், தாத்தாவையும் அழைத்து வருவது பற்றித் தானே சிந்தித்தான்: இதையெல்லாம் அவனுக்கு எடுத்து வீளக்க முடியுமா? அவனது அபிப்பிராயத்தை மாற்ற வேண்டுமா யின் அவன் உடனடியாகச் செயற்பட வேண்டும். அவன் போய்த் தாத்தாவை அழைத்து வர வேண்டும்

அது தான் அவங்காக அவன் இப்பொழுது செய்யக் கூடியது.

அவன் பேசாமல் சைக்கிளை எடுக்கப் போன போது, ஐயா சொன்னார்:

“நல் வா விடி ஞஞ் சோச்சு. பொம்மர் ஹெலி எல்லாம் சுத்துது.”

“இல்லை மா மா... தடுக்கா தேங்க . அவர் போயிட்டு வரட்டும்...”

அவளது குரவில் உறுதி தெரிந்தது.

அம் மா விக்கித்துப் போனவளாய் அவன் போவதையே பார்த்தபடி நின்றாள்.

அவள் கலங்கி நிற்பதைப் பார்த்த வத்சலா சொன்னாள்;

ஓ

“பயப்பிடா தேங்க மாமி... அவருக்கு எது செய்ய வேணும், என்ன செய்ய வேணும் என்டு நல்

லாத் தெரியும், வாய்க்கை விரலை வைச்சாக் கடிக்கத் தெரியாத பாப்பா இல்லை. அதோடை இவங்கலை...

இந்த ஆழின்றை கெடுபிடி கூடிப்போச்சு பள்ளி க் கூடத்தடிச் சென்றியும் விழுந்திட்டுதாம். வீட்டுப் பக்கம் இனிப் போகேலாது. தாத்தாவும் வந்திட்டா ‘ரவுண்’ பக்கம் தான் நாம போக வேணும்.”

அவள் குரல் தீர்மான மாக ஒலித்தது.

“கண்ணாருமடை வழி யால் தான் தம்பி போறான் போலை .. குறுக்கு வழி தான் . ஆனால் ஆபத்து. வெட்டவெளி..”

ஜியா சொல்லி முடிப்ப தற்கு முன்னதாக, கண்ணா மடைப் பக்கமாகத் துடுப்பாடார்ந்து நான்கு ஷெல் விழுந்து வெடிந்தன.

பதைத் தெழுந்த பாக்கியம் வத்சலாவைப் பார்த்துக் கூறினாள்:

“என்றை பின்னை எனக் கினி இல்லை? போலை...

எல்லாருமாய் சேர்ந்து அவனை யமன்றை வாயிலைத் திப்போட்டம் போலை கிடக்கு”.

பாக்கியம் குழறி அழுத் தொடங்கினாள்.

‘இல்லை மாமி உங்க பின்னளக்கு ஒண்டும் வராது. நீங்க கும்பிடிற தெய்வம் அவரைக் காப்பாற்றும். கவலைப்படாதேங்க. செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுறது தான் பிழை. தாத்தா பாவும், தனிச்சுதவிசுப் போயிடு வாரெல் லா... இரண்டு பேரும் பதிரமா வருவினம்...’

அவளது வார்த்தைகள் பாக்கியத்திற்கு ஆறுதல் தந்தை.

பாக்கியம் வரதன் போன திசையையே பார்த்த படி நின்றாள்.

எங்கோ ஓதானைல்லில் பொம்மர்கள் ஜின்னடு மின்னி
பொழுந்து ஜிகான்முடும் fe*
தன். இடையில் ஹெலியின் n m n,,
வெட்டுச்சத்தமும் கேட்டது.

□□

இந்த நெருக்கடியான காலகட்டத்தில், முழுச்சமுதாயமுமே பேரழிவை எதிர் நோக்கியிடுகிறதிலையில், எம்மத்தியில் கயநவூண்டுவு தன்னியும் பெற்று சமூக உணர்வும் பிறக்க வேண்டும். பணத்தை முடக்காமல், உணவுப்பண்டங்களைப் பதுக்காமல், தான் வாழ்ந்தால் போதும் என்ற தன்னிலங்கருதாமல் வசதி படைத் தோர் வசதியற்றோருக்கு உதவவேண்டும். பணம் படைத்தோர் பட்டினி கிடப்ப வர்களுக்கு உதவவேண்டும். இது ஒரு தேசிய நெருக்கடி. இந்தநெருக்கடியால் பிறக்கும் துண்பத்தை முழுத்தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும்.

பிற்குழுத் தேசியத் தலைவர்
திரு. வே. பிரபாகரன் அவர்கள்

M<07

» IS(L)JSPSe

...jjcn JJOT nscessas (,

jtsjj& mp&rt .Jssshaii,

(n>spn

& &) in g®

A'02 09 fi/



அந்நாள் இனி வருமோ?

மு. வே. யோ. வாஞ்சிநாதன்

7/70

சம்பா நெல்லு வெட்டிச்
சோராக்கி - புதுச்
சட்டியிலே பண்யானைத்
தலையோடு ஆணம்வைத்து
வட்டில் நிறையப் போட்டுத்
தின்னோனும்!

குஞ்சக்கா வீட்டுக்
கோழியைப் பிடித்துரித்து
கம்பியில் கொழுவிக் காய்ச்சி
நன்பருடன் சுற்றியிருந்து
தின்னோனும்!

விடியப்பறம் ஐஞ்சமணி மட்டும்
தம்பிலுவில் வெட்டையில
அஞ்சா நெஞ்சன்
அருச்சனன்ட
கூத்துப் பார்க்கோனும்!

பட்டிப்பளைக்குப் போய்
பாலிப்போடி வீட்ட
முட்டி முட்டியாய்
கட்டித் தயிர் வாங்கித்
தின்னோனும்!

மாந்தீவுக் கரையில்
மட்டி பொறுக்கி வந்து
மட்டக்களப்புச்
சந்தையில் அதைவிற்று
குட்டானும் குஞ்சட்டியும்

வாங்கிவந்து .
வள்ளிப்புள்ள மச்சிக்குப்
பரிசாகக் கொடுக்கோனும்!

கரவாகு வெட்டையில் இருந்து
கஞ்வாஞ்சிக் குடிக்கு
சிவலை மாடு பூட்டி
கவலையெல்லாம் மறந்து
நெல்லேற்றிப் போகோனும்!

அரசடித்தீவு விதானையாரிடம்
'சொட்கன்' எடுத்துக்கொண்டு போய்
வில்லுக் குள்த்தில் வந்துவிழும்
சில்லுத் தாராக்களை
சுட்டு வந்து
பின்னையம்மா அக்கா வீட்டில்
கொடுத்து.....
குழம்புக்கறி வைத்துத்
தின்னோனும்!

கல்லாற்றுப் பூசாரியிடம்
கண்ணூறுக்குத்
திருநீறு வாங்கிவந்து
அப்பாத்தை... ..
நெஞ்சிலும் நெற்றியிலும்
அள்ளி அள்ளிப் பூசவர.....
நிற்காமல் அடம்பிடித்து
வீட்டைச்சுற்றி ஐந்துதரம்
ஒடோனும்!

காரைதீவுக்
கந்தையா குஞ்சியப்புவும்

கல்முனைக்
கண்மணி மாயியும்
போரதீவுக் கோயில்... ...
திருவிழாவில்
ஊர்ச்சூண்டோ முட்ணாடுவே
நாக்காலே இரத்தம்
சொட்டச் சொட்ட
(விளித்தண்டில்)
திக்குளிப்பதைப்
பார்க்கோணும்!

கல்லடிப் பாலத்தில் நின்று
முகத்துவாரக் கடலலைகள்
துள்ளியடிக்கும் காட்சியினை
நள்ளிரவில்
வெள்ளி நிலவெறிக்கும் வேளையில்
பார்க்கோணும்!

‘அம்மாச்சி வீட்டுக்குப்
யடிக்கும்போடா’ என்று
ஆறுமணிக்கு அம்மா சொல்ல
“எனக்கொண்ணாகா”... என்று மேற்கூடு


ஆரப்பத்தை மதவடியில்
அமர்ந்திருந்து.....
கல்முனை யங்கி.....
அம்பாறை யள்.....
போவதையெல்லாம்
கண்சிலைஞருக்காண்டும்!

எண்ட மட்டக்களப்பே!
சொட்டிச் சொட்டித் தேணொழுக்...
கட்டுத்துப்பிழ் பேசும்
காலீயமண்ணே— நான்
கிட்ட இருந்து உன்னோடு
கொஞ்சி மகிழ்வ தின்மிழுபேர்?

மீன்பாட்டைக் கேள்கிடு... வொலியும்புதி...
மேனியெல்லாம்சிலைஞருக்... நான்சீர் நின்று...
வொன்றுயாக்கிக்... மேசுவிலைஞரு...
தம்மைப்பார்க்கும்..... எனைப்பார்த்து.....
தாகமுடன் மழைபொழிய.....
அதைப்பார்த்து நான் மகிழும்
அந்நானும் இனிவருமோ? □□



சீறந்த நாள் மற்றும் தீருமண வைபவங்களுக்கான
ஜலைக் கேக்
சீற்றுண்டு வகைகள்
இன்றும் மலை சுவைகளையும் வழங்குகின்றது



அறிஞர்மி விலாஸ்

(பல்கலைக் கழகம் முன்பாக)

இராமநாதன் வீதி, திருதெல்வேலி, யாழ்ப்பாணம்.



தமிழ்நுக்குக் தேவை இசையின் நான்காவது பரிமாணம்

செஞ்சுடர்ப்பரிதி

‘தமிழ்நுக்குக் காது மரத்தால் செய்யப்பட்டதா வேறு மொழி இசைகளைக் கேட்டுக் கேட்டு அவனுக்கு எந்த எதிர்க்கிணையும் ஒழுப்பாயிக்கலேயே’ என்ற தொனியில் கல்கி ஒருமுறை கூறினாராம்.

சங்கீதத்திற்கு மொழி தேவையில்லை என்பது சிலரது வாதம். இசைக்கலைஞர் செமமங்குடி கூட நேர்காணலில் அந்தக் கருத்தைத்தான் கூறி இருக்கிறார். இசைக்கு மொழி தேவையில்லை என்றால், வாய்ப்பாட்டு எதற்கு? வாத்திய இசையையே கேட்டுவிட்டுப் போகலாமே என்று தோன்றுகிறது. இந்த கர்நாடக இசைக்கச்சேரி முனிசூர் என்பது 150 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டது. கச்சேரியில் அமர்ந்து பாடவசதியாக பல்லவி, அனுபல்லவி, சரணம் சுற்று பாணியில் அமைக்கப்பட்ட

உள்ள பாடல்களில் ராக ஆலாபனை, சரம் பாடுதல் போன்ற வகைகளுக்கு இடம் கொடுத்ததால் இந்த கச்சேரி யாணி பிரசித்தமாகிவிட்டது. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற இந்தப்பாடல் அமைப்பு முறையில் தங்கித மும்முர்த்திகள் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் பாடினார்கள். அவர்களுடைய சிவ்யர்கள் தங்கள் சிவ்யர்களுக்கு இதையே கற்றுக்கொடுத்தார்கள். இதுவே இன்று கர்நாடக சங்கீதம் என பெயர் பெற்றுவிட்டது. ஆனால் பாடுகின்ற வரிகள், சேல்யுஷன்களுக்கு காட்டில் மட்டும் உல்லாத்தால் போதாது, மனதிலும் ஊங்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று கருதினால் இசைக்கு மொழி அவசியமாகிறது. இதை வலியுறுத்தவே நாற்பதுகளில் தமிழசை இயக்கம் தோன்றியது. அந்த இயக்கத்தின்மூலமாகிடுகினில் தமிழில் கச்சேரிகள் செய்யப்பட்டன. கூடவே தமிழ்ப் பணகளும் ஆராய்ப்படுகின்றன. ஆனால் சமீபகாலமாக தமிழசை என்பது தீவிரம் குறைந்து, இசைக்கு மொழி அவசியமில்லை என்று கூறுகிற அளவுக்கு வளர்ந்துவிட்டது.

இராமவிங்கர் பணிமன்றமும், அண்ணாமலைச் செல்யுஷன்கள் அறக்கட்டளையும் நடத்திய இசைவிழாவில் இதுபோன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. டாக்டர்.என். மகாவிங்கம் முன்னின்று நடத்திய இந்த விழாவில் பலூசிதுப்பியாளி இருந்தன. புதுவிழிசைக்குப்பங்களித்த மாயவரம் மூவர், சீர்காழி மூவர். குறவஞ்சி மூவர் என்று ஒவ்வொரு காலகட்டத்தில் தமிழில் பாடல்கள் இயற்றிய பல்லவசதியிலும் அறிமுகச் சொற் பொழிவுகளும், அங்கூரியாவனத்துத் தீவிரமாக பாடல்கள் பற்றிய வீளக்கமும் கொடுக்கப்பட்டன. சீர்காழி மூவர் என்பது ஆதிமுவர். அதாவது சங்கீத மும்முர்த்திகளும் 150 வருடம் முற்பட்டவர்கள். அவர்கள் முத்துத் தூதாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக்கவிராயர். இவர்களைப்பற்றிய ஒரு ஆய்வினை பேராசிரியை திருமதி. அலமேலுரிவி கொடுத்தார்.

'இசை வேளாளர் குலத்தில் பிறந்த முத்துத்தாண்டவர், சிவனைத் தவிர யார் மீதும் பாடவில்லை. அறுபதுகீர்த்தனைகளும் இருபத்தெந்து பதங்களும் இவர் பாடியிருக்கிறார். சீர்காழியிலிருந்து தினம் தில்லை சென்று நடராசனை வழிப்பட்டவர். முத்துத் தாண்டவருக்கு தியாகய்யரைப் போல சிஷையர்கள் கிடையாது. அதனால் மேடைகளில் பிரசித்தம் ஆகவில்லை' என்று கூறி னார். முத்துத்தாண்டவருக்கு 150 ஆண்டுகள் பின்னால் பிறந்த அருணாசலக்கவிராயர் இசை நாடகத்தின் முன்னொடியாக விளங்கினார்.

அன்று பாடிய திருப்பாம்புரம் ஷண்முக சுந்தரம், தமிழில் இவ்வளவு^m அற்புதமான கீர்த்தனைகள் இருக்கின்றனவா எனப் பிரமிக்கும் வண்ணம் பாடினார். அன்று அவர் பாடிய பாட்டுக்கள் அனைத்துமே சீர்காழி மூவர் பாடல்கள்தான். 'சேவிக்க வேண்டும்' 'ஒருக்கால் சிவசிதம்பரம்' 'காலை தூக்கி' போன்ற ஐன்களால் நன்கு^{wenis} அறியப்பட்ட பாடல்களை வெண்கலக் குரலில் இனிமையோடு பாடினார். வண்ண மூவர் என்பது அருணகிரியார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் போன்ற தமிழ் புலவர்களைக் குறிக்கிறது, இம்மூவரைப் பற்றியும் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.பாலகுப் பிரமணியம் அரியதொரு ஆய்வுரை நிகழ்த்தினார். இதில் பாம்பன் சுவாமிகள் ஆறாயிரத்து அறநூற்று அறுபத்தாறு பாடல்கள் எழுதியுள்ளதீருக்கின்றார்கள். அவருடைய பக்தர்கள்குள்ளார்கள் மகர தேஜோ மண்டல சபை' என ஒன்றை நிறுவி, சுவாமிகளின் பாடல்களைப் பாடி வருவதாகக் குறிப்பிட்டார். அன்று இசை நிகழ்ச்சி நடத்திய டி.வி.சுந்தரவல்லி இந்த வண்ணமூவர் பாடல்களைப் பாடினார். திருப்புகழைப் பாடும்போது அதற்குரிய சந்தத்தைச் சொல்லிக்காட்டி விளக்கவரை யையும் நிகழ்த்தினார். குறவஞ்சி மூவர்பற்றிய ஆய்வுக்கு அறிஞர் வி.எம். சுந்தரம் தலைமை தாங்கி குறவஞ்சி மூவர்பற்றிய ஓர்

ஆய்வுரை நிகழ்த்தினார். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து கன்னட மொழியிலும், தெலுங்கு மொழியிலும் குறவஞ்சி இருப்பதாகத் தெரிவித்தார். ஹெய்சல் நாட்டு அரசுவையில் குறவஞ்சி ஆடப்பட்டதாகவும் தெரிவித்தார். குற்றாலக் குறவஞ்சி ஆடப்பட்டதாகவும் தெரிவித்தார். குற்றாலக் குறவஞ்சிக்கு முன்னர் வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி என்று ஒன்று இருந்ததாகவும், அதுவே ஆதிகுறவஞ்சி என்றும் கூறினார்.

குற்றாலக் குறவஞ்சி பற்றி சாரதா நம்பியாருரான் அவர்களும் சீர்க்கைப்படியும் சிவக்கொழுந்து தேசிகர் பற்றி^{dip m<ffnur>} பேரா^{in~jj!evg} சிரிமை^{Blaiishll<§fdb} டாக்டர் தூட்சாயனி அவர்களும்^{in~jj!evg} பாபநாச முதலியாரின் கும்பேசர்குறவஞ்சிபற்றி டாக்டர் ஞானபுலஸ்பம் அவர்களும் பேசினார்.

-siu— 1~lpn \$£1 s

ஏழுநீள் நண்டபெற்ற இந்த இசை விழா தமிழிசைப்பாடல்கள் பற்றிய ஒரு உணர்வையும், அதை எப்படி மேடை^{Bfifl<Blaiishll<§fdb} நிகழ்த்துக்கூரையைக் குற்றநிர்மாக்கக் கொண்டுவருமிடியும் என்பது பற்றிய அனுபவத்தையும் அளித்தது தமிழிசை என்று சொல்கிறபோது பாடல்கள் முற்றிலும் தமிழாக இருக்கவேண்டுமென்று^{i&jjjBsuisisxff} எதோ பார்க்கிறோம். பாபநாசம் சிவசை^{jjexx,jjsooh} சைப் பாடல்கள் இயற்றிய பெருமகனார்^(f) என்று போற்றுவார்கள். ஆனால் அவர்எழுதிய பாடல்களில்:

jiaas : os~jjn

SuspSi
‘ஸத்து சீதானர்த்தமாய் வகல உயிருக்குயிரானவள் நீ தத்துவமல்யாதி மஹாவாக்கிய தத்பர வள்ளுவும் நீ ஸத்துவ குணமொடு பக்தி மிஜ்வினி செய்பவர் பவதாபழும் பாபமும் அற இம்மையில் வர ஸத்தான ஹெபாக்கிய ஸம்பத்தோடு மறுமையில் நீரதீசய இன்னமும் தரும் கற்பகமே’

tnmasjssna

n>bmn

mirujn

SSDLSabai/ er softopu!

என்பது எந்த வகையில் தமிழாகும் என்ற
கேள்விக்குறி எழுகிறது.

(அமைப்பு முனியர் !

இந்தக் கேள்விக்குறிக்கு ஒந்தீட்டில் பெரியார் திடலில் கிடைத்தது. தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தின் ஆதரவில் நடைபெற்ற ஒரு வார இசையிழாவில் முற்றி மூம் தமிழ்ப் பாடல்களேபாடப்பட்டன. அதோடுமட்டுமல்ல அங்கு ஆண்டவனைப் பற்றிய துதிப்பாடுகளிலிருந்து விளக்கப்பட வேண்டும்என்பது ஒரு விதியாக அந்த மன்றத்தில் இருப்பதாக ஒரு குறிப்புக் கூறியது.

GurruSLfe) Aasif, GurtuSLfe) TUT

கழுகுமலைக் கந்தசாமி என்ற ஒரு இசைக்கலைஞர் தமிழ்ப் பாடல்களை அற்பு தமாகப் பாடினார். பக்திப்பாடல்கள் இல்லாமல் என்ன பாடப்போகிறார் என்று விட்டிந்து பார்த்துக்கொண்டிருந்தவர் களுக்கு அவர் வேதநாயகமிர்ண்ணயின் சமூக சீர்திருத்தப் பாடல்கள், பாரதிதா சனின் புரட்சிப் பாடுகள்கூட்டுரைகளையும் கராசன் இயற்றிய பாடல்கள், சிலப்பதி காரப் பாடல்கள் எல்லாம் பாடியது காதுக்கு இனிமையாக இருந்தது. ஆனால் ஆண்டவன்மேல் துதிப்பாடல்கள் பாடக் கூடாது என்று விதி வகுத்தவர்கள் “வீரத் துக்கு ஒரு வீரங்களீர்தாழுமிகுள்ளதோம் நீக்கவந்த நல்ல மணி” என்று மானமிகு கி.வீரமணி அவர்களைப் பற்றிப் பாடவைத் தது எதில் சேருமென்று விளங்கவில்லை. சிலநிமிடங்களில் இது கச்சேரி மேடையா, கட்சி மேடையா என்ற சந்தேகத்தைக் கொண்டுவந்துவிட்டது. இருப்பினும் இனிக் காலப் போக்கில் பெரியார் தமிழிசை மன்றம் சமூக சீர்திருத்தப் பாடல்களையும், இயற்கை வர்ணனையும் பாடல்களையும் அகப்பாடல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மேடைக்குக் கொண்டுவந்து தமிழிசைக்கு வளம்சேர்க்கும் என நம்பலாம்.

இன்றைக்கு தமிழனுக்கு மூன்று இசைகள் பரவலாக, இருக்கின்றன. ஒன்று கர்

நாடக இசை. இது இசைஞரங்கள் வளமாய் இருப்பவர்கள் மட்டுமே ரசிக்கும் வண்ணம் மேல்தட்டு வர்க்கத்தின் சால்வையாக மாறிவருகிறது. இரண்டாவது சினிமாப் பாடல்கள் இது கொச்சைத்தமிழில், வார்த்தைகள் புரியாமல், காதுகிழிப்பும் வாத்திய இசையோடு “ஒட்டகத்தைக் கட்டிக் கொள்ள” தமிழர்களுக்கு அறிவுரை வழங்கும் இசையாகிவிட்டது. இதில் தமிழ் மணமும், தமிழருடைய வாழ்க்கை அடையாளங்களும், தமிழிசையும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இன்று பாமரத் தமிழனுக்கு இதுவே இசையாக அளிக்கப்படுகிறது. மூன்றாவது இசை தோத்திரப் பாடல்கள். கோயில் திருவிழாக்களிலும், காசெட்டுகள் மூலமும் லட்சக்கணக்காக விற்பனை ஆகிற, லாபம் தரக்கூடிய பண்டமாக மாறிவிட்டிருக்கிறது. இழுதுமிழும் மூன்றையும் தவிர, தமிழனுக்குத் தேவைப்படுவது நாலாவது இசை. அந்த இசை தமிழனுடைய வயற்காடுகளில் கிராமத்துச் சாலைகளில், ஏரிக்கரைகளில், சடங்குகளிலிருந்து பாடப்படுகிற நாட்டுப்புற இசையைக் கொண்டிருக்கும். அதுத்து இனிப்புதிதாகஇதில் தோன்றவேண்டியது ‘கஜல்’ என்ற பெயரில் வடநாட்டிற் பிரபலமாகி இருக்கும் பாடல்கள். இந்தப் பாடல்களை எழுதிய அழகுணர்வுமிக்க கவிகள் பலர் வடநாட்டில் உள்ளனர். அவர்கள் பாட்டெழுதி அதற்கென மெட்டமைத்து, மேல்கீலில் குரல்வளம்மிக்கவர், பாடும் போது அதைக் கேட்க ஆயிரக்கணக்கான வர்கள் கூடுகிறார். இங்கே ‘ஸெற் மியூசிக்’ என்று அழைக்கப்படுவதே சினிமாவில் ஒரு வர் பாடியதைக்காப்பியிட்டது. இன்னொருவர் பாடும் நிகழ்ச்சிதான். இந்தக் கஜல் பாடல்கள் வளர்வதன்மூலம் தமிழில் நல்ல கவிஞர்கள், நல்ல சூரல்வளம் மிக்க பாடகர்கள் யென்பெறுவார்கள் என்பது தின்னேம் இந்த ‘கஜல்’ என்பதை ‘அகப் பாடல்கள்’ என நாம் அழைக்கலாம். இந்தப் பாடல்கள் மெட்டுக்கு எழுதப்படுகின்ற பாடல்கள் அல்ல. பாடல்கள் எழுதிய

வின்பே இசை வல்லுனர்களால் மெட்ட பாடல்களில் அதிகமாக இடம் பெற்றுமிடியும். கண்ணப்பு; பேஷ்டுமிடும். நமது சமூகம் பற்றிய சிந்தனைகள், தோகுகள், நம்பிக்கைகள், களிப்புகள் மற்றும் தீவிரமான பொச்சுகள் தமிழிசையைப் பற்றிச் சிந்திப்பவர்கள் அதுபோன்ற ஒரு நான்காவது இசையை யும் தோற்றுவிக்கவேண்டியது மிக மிக யல் இதில் உள்ளடக்கமாக வரலாம். பொது அவசியமானது.

வாக்காதற்பாடல்களே' இந்த அகப் நன்றி: அங்கீகாரம், பீரவீ⁹⁴ பா



இதயக் கொப்புளம்

இளந்திரையன்

இன்னும் கூட—

நம்புமிடியவில்லை என்னால்!

இனித் திரும்பி வரமாட்டாய் என்று
உறுதியான பின்பும்.

மோனாலிச முகமாய்
நீ வியந்த நிலவு தொங்கும்,

கடமையின் இலக்கணமாய்

நீ சொன்ன குரியன்

வழமைபோல் வந்து ஓராகிழுந்து
உன் துப்பாக்கி உன்போல
இப்போதும் சுறு சுறுப்பாய்!...
காவலரணில் நானும்

“நேடர்” ஆக

தொழிற்பட்டுக் கொண்டுதானிருக்கிறேன்;
நீயும், நானும்

தாயகத்தின் தீசைகளை

காவல் செய்த இடங்களிலும்
மாற்றமில்லை!

அப்படியே தானிருக்கின்றன
உன்னைத் தவிர!

இதயத்தில்

பெருங்பு இலப்புளமாய்க் கவலை!
சிறையுடைத்துப் பீறிடும் கண்ணீர்;

என்னைப் போல

உன்னைப்போலும் புரிந்து கொண்ட
“டயறி”யின்

எழுதி முடிக்கப்படாத பக்கங்களில்
இன்னும் “உன்னைத்” தேடுகிறேன்;

இனித் திரும்பிவரமாட்டாய் என்று

உறுதியான பின்பும்

காட்டுக் கத்தலாய்

உள்ளம் குறைகிற பேடு⁹⁵/fc

இன்னும் கூட—

நம்புமூழுஷப்பில்லையும்நூழுமூழுஷப்பில்லை



d n d) பிரிஸ்
வார்த்தைகள் வலுவிழுந்து பேசன்
ஓரு ஆற்றமுடியாத துயரம்

—“நித்தி”யின் சில நினைவுக் குறிப்புகள்



நாட்டுப்பற்றாளர்
திரு. து. நித்தியானந்தன் (நித்தி அண்ணர்)

47
 நித்தி அண்ணர் காலமாகிவிட்டார். இல்லை; அவர் “காலம்” ஆகிவிட்டார்!

அப்படியென்ன இவரின் இழப்பில் மட்டும் இத்தனை துயரம்?

நித்தியண்ணர் நிர்மலமான நெடுவானம். பால்மனிக் கதிர் பரப்பிய பச்சை வயலில் தலைதடவி விளையாடிய பூங்காற்று. வைகாசி விசாகத்து நிறை நிலா. இவருடன் பழகிய நினைவுகளைத் தூக்கித் தூர வீசினாலும் மீண்டும் அவை காலடியில் வந்து கைகட்டி நிற்கும். இன்று இவர் இல்லாமற் போய்விட்டார் என்று எண்ணும் போதிலெல்லாம் இமையோரம் திரைகட்டி கண்களில் நீர் துளிர்க்கும். பழகிய நாட்கள் ஒவ்வொன்றும் சருகாகிச் சொரியானு இளவேணிற் காலத்து அரசமரம் போல புதிதாக பச்சையிலை பரப்பி நிற்கும்.

எல்லோருக்கும் நல்லவனாகவும் தொன்தரும் துணைவனாகவும், என்றும் இரித் தபடி அப்படி ஒத்துவாலோல் இருக்க முடியும்? பயிற்சி தரவல்ல பாட்டு வரத்தியா ரூம் போய்விட்டு நான் ஜார்ஜ் கூபர் (N.S.S) நித்தி அன்னர்தான்.

எமது விடுதலைப்போராட்டத்துக்கு “நித்தி”யின் இழப்புச்சுடுசெய்யமுடியாதது.

தமிழ்மீ விடுதலைப் புலிகளின் தலைமையையும், வழிகாட்டலையும் நெஞ்சாரர் நேசித்த இவரின் பிரீவு போய்ப் பூர்வம்.

விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகத்துக்கு நித்தி அன்னர்மறைவு நிரப்பமுடியாத இடைவெளி.

தமிழகத்திலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்மீத்துக்கு வருகைதற்க இனமான எழுச்சிப் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களின் விடுதலைப் பாடல்களை தமிழ்மீம் எங்கும் துல்லியமாக ஒலிக்கச் செய்ததில் நித்தி அன்னர் காட்டிய ஆர்வமும், ஒத்துழைப்பும் அளப்பரியது. *turrimuvelisser* நித்தி அன்னர் காட்டிய ஆர்வமும், ஒத்துழைப்பும் அளப்பரியது. யாழிப்பாண முற்றவெளியில் தொடங்கி தென்தமிழ்மீத்து அக்ஷரங்களில் வரையும் தமிழ்மீம் எங்கனும் தன் சீரற்ற உடல்நிலையையும் கருத்திலெடுக்காது முருத்துவ வசதியற்ற காட்டுவழி யெல்லாம் எங்களுடன் பயிற்சியில் செய்து. தன் ஒலித்துறை நிபுணத்துவத்தால் ஏல்லையாகின்ற தேனிசைக்கு களம் சேர்த்தார்.


வரலாற்று விழாக்களான, நரசிங்களை நடாத்திய முத்தமிழ்விழா, தமிழசை விழா, அரங்கேந்திரங்கிழாஸ்ட்ர, பண்புமாட்டு விழாஸ்ட்ர அனைத்துக்கும் தன்சக்திக்கு மேலாக பணியாற்றி விழாக்களின் வெற்றிக்குத் துணையானார்.

எம்மால் வெளியிடப்பட்ட பாடல் ஓலிப்பதிவு நாடாக்கள் அனைத்துக்கும் இவரே ஒலிப்பதிவாளராகப் பண்புமிகுந்தார். இன்று உலகெங்கும் எமது விடுதலையைச் சென்றிருக்கிறேன் மற்றும் என்று பேசப்படுவதாயின் அதற்கு மூல காரணமானவர்களில் நித்தியன்னரும் முக்கியமானவர் என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.


இப்படி எத்தனை எத்தனை.....

இனி நித்தியிலிருக்கின்ற ஒலிலையென்பது உண்மையாகிவிட்டது. “இந்த மன எங்களின் செழியங்குமுன்றா” என்று தொடர்வெளி இருப்பது “வெற்றி பெற்றுத் தந்தனி: இந்றுறங்குகின்றீர்” என்கிழுக்கவரை கீதிரிம் படைத்து, சாகாத் பாடல்களாகி விட்ட நாற்றுக்கணக்கான பாடல்கள் காற்றில் கலந்து எங்கள் காதுகளில் விழும் வரை நித்தியன்னர் நித்தியமானவர்.

- புதுவை இரத்தினதுரை



ஆபிரத்தி கவிதைகள் 1976 முற்றறயோரைப் பார்த்து
வானை நொக்கி உயர்த்திய,
பொதிய கைகள்!
பட்டு வயதான
சிறுமியென்று சொன்னார்கள்



»T. *itt. Si.

6

தமிழில்: சோ. ஏத்மநாதன்

7

புறநகர்ப்பகுதியான Soweto நிறைவரிக் குடும்ப பேர்போனது. 1976 ஜூலையில் ஒர் ஆர்ப்பாட்டம் நடத்திய கறுப்பினமக்கள் தீவு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால், பெருந்தொகையினர் கொலையுண்டனர். சம்பவத்தில் கொலை யுண்ட கிறுமிகு பற்றிய கவிதை இது. கடும்காவல் தண்டனை, வீட்டுக்காவல் எல்லாம் அனுபவித்து கவிஞர் டெனிஸ் புருந்துஸ் இப்பொழுது அமெரிக்காவில் ஆங்கிலப் பேராசிரியராய் இருக்கிறார்.

□

രൂ ക്രമിയിൽ ക്രത

માનવિકી

பின்னிலிடுதல்!

ପିଣ୍ଡପ -

ஒரு சிவப்புக் கலவை,
 சிதறிய மாயிசுத் துண்டங்கள்,
 காற்றில் படபடக்கும் கந்தைத்துணி!
 பூப்போட்ட சட்டையணித்து,
 முன்ன நாள்—
 சிறுவீடியென்று சொன்னார்கள்!

1

ஏ. என். கி. ருமாலோ தென் ஆறிரிக் காலில் பிறந்தவர். இப்பொழுது ஆறிரிக் காலில் வாழ்கிறார். ஆறிரிக்கதேசிய கொண்டிரளின் ராணுவப் பிரிவில் உறுப்பினராக இருக்கிறார். தமது சுகாக்களும் தொழிற்சங்கத் தலைவர்களுமான முவர் தாக்கிலிடப் பட்டபொழுது முராலோ பாடிய கவிஞர் ஆவா.

1

വഞ്ചിന്പ് പാട്ടു

മിഞ്ചി!

வா97 சுட்டமரங்.

வலிய்

புன்னைக் கிந்தும் மினி!

അവനെപ്പ് പോലവേ

உயிரை நேசித்த

கயிங்கா, மிக்காபா!

மூவருடைய விலைமதிப்பில்லா உயிர்கள்
பறிக்கப்பட்டு விட்டன!

அலுகோசின் சுருக்கு
கழுத்தைக் கடிக்க
எங்கள் தொழர்கள் வீழ்ந்துபட்டனர்—
வேர்வடின் பிறிற்றோறியாலில்!

உயிர் நழுவுவதைக் கண்டிருக்கிறீர்களா?
ஷாப்வில் மணவில்
என் அன்னை
செத்ததைக் கண்டிருக்கிறேன்!

விசாரணை நடக்கும் அறையில்
என் சகோதரன் அலறுவதும்,
யன்னல் ஹடாக,
நாறு அடி கீழே,
கொன்கிறீந்தில்,
அவன் உடல் மோதுவதும்,
கேட்கிறது!

அடிபடும் மனிதனுடைய
முகத்தைக் கண்டிருக்கிறீர்களா?
சிறைக் கூடத்தில்
அந்தச்சத்தம் கேட்கும்போது
உங்கள் இதயம் வேகமாக அடிக்கும்!

ஆனால்,
அதைவிட மோசம்
பெருமச்ச,
இருமல்,
கீச்சிடல் - இவற்றுடன்
அல்லது ஏதுமின்றி
ஆவி நழுவுவது!

மினியும் தோழர்களும்
அந்த ரகசிய
தூக்கு மேடையில்
என்யதிய-இறந்தார்கள்?
—கேட்பீர்கள்
சொல்கிறேன்:

பாடிக் கொண்டு!
பெறியும் ருதிபடைத்த மினி
அன்று சிரிக்கவில்லை!
(உதட்டில்ஒரு புன்னகைதவழ்ந்திருக்கலாம்!)
ஆனால்
எதிரியை நோக்கும் போது
கள்ளக்களில்கள்ளும்/
நிமிர்ந்த தலைகளோடு
ஒன்றாய் - ஒற்றுமையாய்—
மினி புனைந்தபாடலைப் பாடிக்கொண்டு:
‘கவனம் வேர்லூட்
கவனம் வேர்லூட்

கறுப்பன் உன்றன்
கணக்கைத் தீர்ப்பான்!''
மக்கள் அந்தப் பாட்டைத்தொடர்கிறார்கள்
மினியோடு சேர்ந்து
“கவனம் வேர்லூட்” பாடுகிறார்கள்!

முன்னணி அகழியில்
சாவைச் சந்திக்கும்போது
மூன்று வீரர்களும்
எதிரியின் முகத்தில் அடித்தாற்போல்
கூவுகிறார்கள்:
“பழிக்குப்பழி!''
மக்கள் அதை எதிரொலிக்கிறார்கள்
“எங்கள் வீரர்களினுயிரிருக்கு உயிர்!''
பிறிம்றோறிய காற்றில்
பெறுமதி மிக்க
அக்கடைசி முச்சுக்கள்
கலக்கும் போது
நாம் குனுரைக்கிறோம்
‘பழிக்குப் பழி!''



॥2॥

தென்ஷுரிக்கட்டுகொம் யூனிஸ்ட் கட்சித்
ஶலைவழிக்குள்ளேன் ஒருவரான பழையு> ரீஷர்
நினைவாக எழுதப்பட்டது கிக்கவிடத.
நீரவெறி அந்தில் ஆயுஷாஸத் திண்டனை
லீதிக்கப்பட்ட ரீஷர் 19786 (பீ.எஃ.ஏ) கிடைத்து
லேயே உயிர் துறந்தார். கவிடையை எழுதிய
ஹியூ லெவின் தெ.ஆரீக்காவில் ஏழாண்டு
சிறை வாசம் அனுபவித்த பீ.எஃ.ஏ வண்டன்
போய் அங்கு பத்திரிகையாளராக திருக்கிழுப்பு.

॥3॥

இன்னெரு நூள்

மற்றெந்த நாளையும் போலத்தான்
அன்றும்
திறப்பு
காலை உணவு,கழுவுதல்,
தேய்த்தல்? துப் புரவாக்கல்
முழுக்கு, 4 மணிக்கு இரவுணவு

oile புதியக்கிழமை

in -

புதியக்கிழமை

மறநாளன் காலை கதவு திறக்கும்வரை
எந்நாளும், ஒவ்வொரு நாளும்
[வெளிச்சாம்] நேர 'லோக - அப்'
<புதியக்கிழமை> இரவும்.

காலையில்
பதினொரு சோளப் பொத்தி பறித்தோம்
பத்து எமக்கு
இன்று காவல் காக்கும் போவருக்கு
தோல் உரிப்பதில் அரைமணி கழிந்தது
நாமே பயிரிட்ட சோளத்தை
சமையற் கட்டுக்கு
இரவுச் சாப்பாட்டுக்கு —(is)
அனுப்புவதில் ஓர் உற்சாகம்!
இருபத்தொரு தக்காளிச் செடிகளையும்
பேணுவதில்—
அவை பசுமையாக எழுவதைப் பார்ப்பதில்
ஓர் ஆனந்தம்!

அன்றும்
மற்றெந்த நாளையும் போலத்தொன் qvārāmās/aarimayib
தோட்டம், பகலுணவு 5(a)*

லோக - அப் bdpamōr uप्तमायः-नामार्थी
கழுவதல், தேய்த்தல், துப்புரவாக்கல்
முழுக்கு, 4மணிக்கு இரவுணவு
ஆனால், இரவுணவுக்கு முன்
எதிர்பாராமல்
அவன் அழைக்கப்பட்டான்

நான் சொன்னேன்:

"நல்லதோ
பொல்லாததோ
இருக்க வேண்டும்!"
ஆக,
எங்களோடு சாப்பிட அவன் இல்லை!
அவனுடைய சோளப் பொத்தியை
சிறைக்கூடத்திற்கு எடுத்துச் சென்றோம்.
நல்லதோ,
பொல்லாததோ,
போய் வந்தபின் சாப்பிடட்டும்
அன்றும்
மற்றெந்த நாளையும் போலத்தொன்
இரவுணவு லோக - அப்
தனிமை
14 மணி நேரம்
நாய்கள் சாப்பிடடுக் கொண்டிருந்தபோது



ஆபிரிக்க
கவிதைகள்

அவன் விருந்தினரைச் சந்திக்கும் அறையில்
மரச்சட்டங்கள்
4 அங்குல பேர்ஸ்பெக்ஸ்
ஒழியங்கிடு தெளிவாக நடைபெற
சுண்ட் போட்!
புக்கத்தில் ஒரு போவர்
மறுபுறத்தில்- வந்தவர்களோடு-ஒருபோவர்!
அதற்குப் பெயர் விருந்தினர் அறற
அவனுடைய சீகோதரன்
பேர்ஸ்பெக்ஸ் ஊடாக, பேசினான்:
"இன்றுகாலைஉன்மகன் இறந்துபோனான்"
பேர்ஸ்பெக்ஸ் ஊடாக,
மரக்கூட்டுக்குள்.
அரசின் பாதுகாப்புக்குப் பங்கமின்றி,
அவன் சொன்னான்:
"உன்மகன் இன்றுகாலைஇறந்துபோனான்."
"அவன் தன்கூட்டுக்குத்தனியே
திரும்பிய போது
அவனுடைய இரவுணவு
குளிர்ந்து போயிருந்தது".
அடுத்த 14 மணி நேரம்
லோக - அப்
மற்றெந்த நாளையும் போல்

□□

பண்டிதர் வி. பரந்தாமனுடன்
நேர்க்கணல்



நேரமுடிம்
கருணாக்ரன்

- தீண்ட காஸமாக மரலில் தோய்ந்தும் புதியன் கேடியும் தறிமீலக்கிய ஈடுபாடு கொண்டுள்ள தங்களின் தோற்றுவாய் மூலத்தையும் தொடர்ந்து வாழ்க்கைப்பின்னணியையும் வெளிச்சுத்துக்கு வீபரித்துக் கூறுவங்கள்:

- தென்புலோலியில் வறுமையுற்ற ஒரு குடும்பத்தில் பிறந்தேன். una.t at avast/ நான் இரண்டாவது பீள்ளை. எனக்கு உடன்பிறந்தேர்ப் *atev* ஜவர் ஆண்களும் இருவர் பெண்களுமாக

தமிழ் விடுதலைப் போராட்டத்தை
யும் தமிழ் விடுதலைப் போராட்டத்தையும் ஏற்று போராளிகள்
ஞடத்தன்னன் இதனத்துக்கொண்டு
விடுதலைக்காக உடை முத்து வரும்
இலர் தமிழ்மூலி எந்தமுடிச்சொரை
மீ பாடங்கற்றவர்க்கு முடிசிப
மாணவர். ஆந்தா அமிழ்ப்புவதமையும்
இலக்கிய ஈடுபாடும் கொண்ட
வீ. ப. தீவிர மராத்திப்பற்றாக்கு
மாவர். நல்ல கலைகளை ஏழு
தும் மனிதாரமானம் மிக்க இயக்கர
எப்பொழுதும் புன்னகையுடன்தான்
பூர்க்கழுதும்.

எழுவராவர். தொடக்கக் கல்வியை
புற்றுளைப் பள்ளியில்
பெற்றேன். பின்னர், காவெட்டி
விகிடனேசுவராக் கல்லூரியில் ஆறா
வகுப்பிலிருந்து கர்த்தேன்.

ஒங்பதாம் வகுப் பிலீந்து ஆகிடல்
 மொழிமூலம் கற்று. ஏ. சி. டி. த. (ச. த.)
 தேர்வில் அறிவியல் (இஞ்ஞாகம்)
 மாணவனாகத் தேரினேன்.
 எங்கள் கல்விச் செலவை எமது முத்த
 மாமனார் ஏற்றுதலினார்.
 மேலும் கல்வியை தொடரும் எண்ணம்
 குடும்ப வறுமையால்
 தளவிழுறது பின், தமிழ்த்தாத்தா
 கந்தமுருகேசனாரிடம் ஏற்று
 பாலபண்டித, பண்டிதத் தேர்வுகளில்
 தேரினேன். பின்பு, மாணவ
 ஆசிரியனாகத் தெரிவு செய்யப்பட்டு
 1970 ஆம் அண்டில் கற்பித்தல் பணியில்

புதுநடைன். 1973 — 1974 இல் பயிற்சிக் கல்லூரியில் கற்று பயிற்றப்பட்ட ஆசிரியனானேன். இன்னமும் அப்பணியிலேயே தொடருகிறேன்.

நான் பிறந்தது ஒரு சிற்றூர். அப்பொழுது அது மிகவும் இயற்கை அழகு வாய்ந்ததாய் இருந்தது. மக்கள் வாழ்க்கையும் இயற்கையோடினைந்த இயல்பு வாழ்க்கையாய் அமைந்திருந்தது. ஆங்காங்கே சுற்றுமாய்ச் சூழ்நிதிகுந்த பல குடும்பங்களும்



தமக்குள் நெருக்கமான உறவைப் பேணி வந்தன.

நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் காணப்பட்ட நயமான சூழலில் எனது சிறுவம் கழிவதாயிற்று. தாலாட்டுப் பாடல்கள், விளையாட்டு—தொழில்— கொண்டாட்டம் தொடர்பான பாடல்கள், ஒட்டுப்பாரிப்பியாக மூலங்கள் முதலிய வாய்மொழி இலக்கியங்களின் இன்பத்தை நாடோறும் நுகரும் சூழலில் வளர்ந்தேன். இந்தச் சூழலே எனக்கு தமிழின்பத்தை தந்து தமிழுணர்வை வழாட்டியது அது வளர்ந்து

ஆமான மொழிப்பற்றை ஏற்படுத்தியது. இம்மொழிப்பற்றை, இனப்பற்றையும் நாட்டுப்பற்றையும் என்னுள் வளர்த்தது என்றாம்.

● தமிழ் முனி கந்தமுருகேசனாரின் மாணவரில் இன்னூர்ணா சீலரில் நீங்களும் ஒருவர். அவரின் ஆளு மையையும் அவரிடம் கல்வி கற்ற அனுபவத்தையும் வெளிச் சுத்துக்குக் கூறுங்கள்?

□ தமிழ்த்தாத்தா கந்தமுருகேசனார் எங்கள் ஊரியேயே தோன்றினார். அவருடைய «டூபிழூம்» அவரது சிறுகுடிலுக்கு அது பெயர் - எமது வீட்டின்குந்து அரைக்கல் தொலைவிலிருந்தது. என் தந்தையார் கந்தமுருகேசனாருக்கு சிறுவப்பருவத்திலிருந்து நண்பராய் இருந்தார். எனது கல்லூரிப் பழுப்பு நின்றபோது, தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் என்னுள்ளே பெருகியது. அந்தவேளை தமிழ் நாற்பயிற்சி சிறிதே உடைய தந்தையார் பெரிதும் ஆர்வத்தோடு என்னை கந்தமுருகேசனாரிடம் போக்கி வைத்தார். இது நிகழ்ந்தது 1989 ஆம் ஆண்டிலாகும்.

கந்த முருகேசனார் ‘தமிழகத்தில்’ தின்னைப் பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டிருந்தார். தின்னைப்பள்ளியிலே அரிவரிப் பிள்ளைகள் முதல் முதியோர் வண்டிகளிலும் சென்றார்கள். தமிழ் — எண்கணிதம்—தருக்கம்— அரசியல்— மெய்யியல்— சமூகவியல் முதலானவற்றின்கூத்து, புரட்சிகரமாகவும் உண்மையாகவும் கற்பிக்கப்பட்டது. வெண்டாடி அசைய — களங்கமற்ற— கூரியபார்வையோடு, தின்னையிலிட்ட தடுக்கின் மீது (சிறுபாப்) ‘சப்பாணம்’

கொட்டி (கால்மடித்திருக்கும் ஒரு வகையான ஓருப்பு) இரண்டு கொள்களால் மடித்த காலைப் பீடித்துக் கொண்டோ இருபக்கங்களிலும் கைகளை ஊன்றிக்கொண்டோ இருக்கும் தோற்றும், மெய்யியல் முனியை — தவத்தோரை நினைவுட்டும். அவர் ஒரு இருக்கை முடவர்; அவருடைய பத்தினான்காம் அகவையிலிருந்து அக்கொலவிருக்கைதானாம். அறுபதை அடைந்து மூன்று/ஏ முகத்தில் குழந்தையை குன்றாத ஓளி குழந்திருந்தது. தோற்றுத்தாலும் பார்வையாலும் உண்மையோடு கூடிய இனிய பேச்சாலும் எவ்வென்றையும் ஒருஷ்டிட்டிசேய்யும் ஆருணம் இயற்கையாகவே அமைந்து விட்டது. அவர் தெய்வ நம்பிக்கையற்றவர் - சிந்தனையாளர் - சீர் திருத்தவாதி - பொதுவுடையவாதி - நாவனமையுடையவாதி.

தூய தமிழ் அவர்களைப் பூச்சி. தமிழுக்கு தொண்டு செய்வதே தம்வாழ்விலக்கு என்று வாழ்ந்தவர். நல்லை நான்களுமீது கோவைவொன்றைப் பாடியுள்ளார். நான் அவரிடத்துச் சென்ற அங்கே அவருக்கு ஆட்பட்டுவிட்டேன். தின்னினைப்பு பள்ளியிலே எனது துறிப்புக்கல்வி, குருகுலக் கல்வி முறையாக மஸர்ந்து சிறந்தது. ஓராண்டு கற்று பாலபண்டிதத் தேர்விலும் மேலும் இரண்டாண்டு கற்று பண்டிதத்தேர்விலும் தேறிவேன். அவர் இறக்கும்வரை அவருடனேயே குருகுல வாழ்வு வாழ்ந்தேன். என்னுள்ளே முன்னமே முனையிட்ட தமிழுணர்வு, புரட்சிகாமான என்னங்கள் முதலியன், அக்காலத்திலே தான் ஆழமாக வேரோடு வளர்ந்து மலர்ந்து உறுதிமிழுஷ்டிர் என்பேன். அவரிடம் பாடம் கேட்டதால் பெற்ற அறிவை விட,

அவருடன் வாழ்ந்ததால் பேர்க்கால அறிவே மிகுதியாகும். அவர் தந்த அடிப்படை அறிவின் ஒளியிலே, பல்துறைகளிலும் நானாகத் தேடிக்கொண்ட அறிவு இன்னும் பெரிதாகும். எனக்கு இன்றுள்ள, அறிவு - திறன் - மனப்பாச்சு - ஆசூடம் ஆகியவற்றின் கணிசமான படுதி, எனது ஆர்ஜிட்டிஸ்ட் அருளினால் என்னை அடைந்ததே.

● தமிழீழ வீடுதலைப் போராட்டத்தை நெஞ்சாரா நெசிச்கும் நீங்கள் பணியாலும் விலக்கியப் படைப்புகளாலும் தறி துப்புப் போருக்கு அண்ணி சேர்த்து விழுதுகளிர்கள். இந்த உணர்வு உங்களுக்கு ஏற்பட்ட விதத்தையும் பணியையும் கூறமுடியுமா?

□ [எனது/ பக்கிரண்டாவது அகவையில் சாப்பேர்முடிபெரியார், பெரறிஞர் அண்ணா ஆகியோரின் சமுதாய சீர்திருத்த கருத்துக்களையால் பெரிதும் கவரப்பட்டேன். அக்காலம் இலங்கையில் 'பொதுவுடைமை' அரசியற் கருத்துக்கள் என்னை ஈர்த்தன. அக்காலத்திலிருந்து 1970ஆம் ஆண்டு வரை பொதுவுடைமைக் கட்சி ஆர்வலனாக இயங்கிவேன். அதேவேளையில் அக்கட்சியால் இரண்டாம் நிலையில் கருதப்பட்ட மொழிபற்று இனப்பற்றுகள், பொருளியக்கோட்பாட்டு உரைவுகட்டு சமமாக அல்லது சற்று முனைப்பாகி என்னுள்ளே வளர்ந்து வந்தன. 1970ஆம் ஆண்டில் தனிச்சிங்கள் ஆட்சி மொழிச் சட்டம் வந்தபோதும் 1974 ஆம் இனக்கலைபரம் நடந்தபோதும் சீர்ஜிட்டிஸ்ட் வளர்ந்தபோதும் இடது சாரிகள் நடந்து கொண்ட முறைகள், அக்கட்சியினர் மீது

வெறுப்பை உண்டாக்கின.

'ஜக்கிய இலங்கையில் இனங்களின் சமத்துவம்' என்ற மாயத்திரரையே விழித்துவிட்டன.

எனது ஜினிதோசை உணர்வு கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது.

எழுபதிலிருந்து பொதுவுடைமைக் கட்சிமீது வெறுப்புற்றிருந்த நான் 1972 ஆம் ஆண்டின்பூருதிய குடியரசு'

அங்கெங்கிலும் நிறைவேற்றறப்பட்டதும்

முற்றாகவே அக்கட்சியினின்றும்

(இந்துவுடைமைக் கோட்பாடுகளினின்றும் அல்ல) ஒதுக்கிணிட்டேன்.

1974 வரை தமிழ் இளைஞர்

கழுக்கள் பாங்கு வார் கவனம்

வளர்ச்சிக்கும் போராட்டத்திற்குமாக பலவழிகளில் உழைத்து வருகிறேன்.

நான் யுள்ளு பத்தாண்டுகட்டு

மேலாக எழுத்துலகில் உலவி

கவிதை - கட்டுரை - நாடகம் ஆகிய வடிவங்களில் எழுதிவந்திருக்கின்றேன்.

என் எழுத்துக்களின் கருப்பொருள்களாக தமிழ் - தமிழர் விடுதலை - அரசியல் - சமூக சீர்திருத்தம் என்பனவே

அமைந்துள்ளன. தொடர்ந்தும்

தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர்

போராட்டம் வெவ்வதற்கும்

எழுதியும் பணிபுரிந்தும்

வருகிறேன். தமிழும் தமிழராட்சியும்

என்று யிர்த் தாகம்.

தமிழீழத்தில் மண்ணிலீடுதலை - பொருண்மையை விடுதலை-பெண் லீடுதலை சமூக விடுதலைக்கான தேவையும் துழலும் தற்காலம் அமைந்துள்ளன. ஆகவே, இலக்கியம் படைப் பாளைகள் இக்காலத்தில் விடுதலை இலக்கியங்களைப் படைத்தல் வேண்டும்.


திரும்பியது. 1974 ஆம் ஆண்டு 'மார்ச்' மாதம் என்று ரீணங்கின்றேன். திரு. பொன். சிவகுமாரன் தன் தோழர்கள் இருவருடன் வந்து என்னை என் வீட்டில் சந்தித்தார்.

அப்பொழுது தமிழர் ஆயுதப்போராட்டத்தில் ஒரு நம்பிக்கை ஒளிமின்னலிட்டது. இந்த 1974 ஆம் ஆண்டிலேயே புதிய புலிகள் இயக்கத்தை இனம் கண்டு கொண்டேன். அப்போது அது தலைமறைவியக்கமாக இருந்தது அதன் தலைவரை அறியமுடிவில்லை. 1976 இல் தலைவரை பெயரளவில் அறிந்துகொண்டேன். அப்பொழுதிருந்து இயக்கத்தில்

● ஆயிர்முடி இலக்கிய வளர்ச்சி பற்றியும் லீடுதலை இலக்கியங்கள் எவ்யாறு அமையவேண்டும் என்றும்யார்த்துகள் கருதுகின்றீர்கள்?

□ தமிழ் இலக்கியங்களில் அறுபதுகளிலிருந்து வளர்ச்சிப்போக்கு காணப்படுகிறது. குறிப்பாக சிறுக்கதைகளில் இந்த வளர்ச்சி விளங்கத் தெரிகிறது. தொடக்கத்தில் எல்லாவகை இலக்கியங்களும் தமிழ்நாட்டு இலக்கியப் போக்கையே பின்பற்றி எழுந்தன. எனினும் சில காலத்தில்

தம் போக்கை மாற்றி
தனித்தன்மையுடன் வளர்ச்சியடைந்து
வருகின்றன. தமிழ்நாட்டு இலக்கியங்களில்
பெரும்பாலானவை,
பொழுதுபோக்குத்தன்மையும்
கற்பணச் சுவையிங்பமும் வணிக
நோக்கும் கொண்டவையாகவே
உள்ளன. தமிழ்மீடு இலக்கியங்கள்
பெரும்பாலானவை சமூக
முன்னேற்ற இலக்கும் உண்மையும்
கொண்ட ஆக்க இலக்கியங்களாகத்



திகடுகின்றன: ஆனால்,
பின்னவை மக்கள் உள்ளத்தை
வென்றெடுப்பதற்கு காலம் செல்லும்.
விடுதலை இவங்கிமுங்கள், அவை எந்த
ஷக்தித்திற்கிண்டிருந்தினாலும் எந்த
விடுதலை பற்றிப் பேசினாலும்
அவ்வச்சுழலும் தேவையும் உள்ள
இடத்திலேயே தொன்றமுடியும்.
விடுதலை இலக்கியங்களைக்
கற்பணையில் படைக்க முடியாது.
ஒருகால் முயன்று படைத்தாலும்

அவற்றில் உண்மையிராதாதலால்
நம்பகத்தன்மையும் இராது.
மக்கள் அவற்றை நாடார்.
தமிழ்மீத்தில் மன்னிடுதலை
பொருண்மீய விடுதலை - பேண் ஏடுதலை
சமூக விடுதலைக்கான தேவையும்
சூழலும் தற்காலம் அமைந்துள்ளன.
ஆகவே, இலக்கியப் படைப்பாளிகள்
இக்காலத்தில் விடுதலை
இலக்கியங்களைப் படைத்தல் வேண்டும்.
விடுதலை இலக்கியங்கள், உடனடியாக
மக்களை எழுச்சியடைச் செய்தும்
எதிர்காலத்தில் வரலாறாக நின்று
நிலைக்கத்துக்கீல் வணக்கிடுமிழு) அமைதல்
வேண்டும். வடிவங்களைப் பொறுத்த
மட்டில், ஈந்த ஈழ்ச்சி, மக்களை
ஈர்க்குமோ - எனில் சென்றடையவும்
புரியவும் செய்யுமோ அந்த
வடிவங்களில் படைக்கலாம்.

● மரபுக்கலீதை புதுக்கவிடை என்ற
வகைப்படுத்தல் இன்றுவரை
தொடர்கிறது. தாங்கள் இரு
வகைக் கலீதை வடிவங்களை
யும் ஏற்றுக்கொண்டவர் என்
பதை நாமறிவோம். எனவே
கலீதை பற்றியும் இந்த வகைப்
படுத்தல் பற்றியும் தங்கள் கருத்து
என்ன?

□ கலீதை என்பது ஒரு
கருத்துப்பொருள். காட்சிப் பொருளைச்
சுட்டி விளக்குவது போல விளக்க
முடியாது. அது சொன்னயம்,
பொருணயம், ஒசைநயம், அணிநயம்,
உணர்ச்சிநயம், யாப்புநயம் ஆகியவற்றின்
கூட்டுப்பண்பாய் அமைந்தது.
இப் பண்புகளை ஒன்று
சேர்ப்பதற்காகவே மாத்திரை (எழுத்து)
அசை, சீர், தலை, அடி, தொடை
ஆகிய வரையறைகளை சான்றோர்
வருத்தனர். அவைல், செப்பல், துள்ளல்,
தாங்கல் என்னும் நால்வகை ஒசைகளின்

அடிப்படையில் முறையே அகவற்பா, வாழ பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாக்களை வரைந்து கொண்டனர். இவற்றின் வரையறை வேறுபாடாக தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்கள் விழுந்தன. அவையும் ஒன்றை வேறுபாடுகளைப் பெற்று பலவகையாகும். தொல்காப்பியர், தொடை வகையை பதின்மூலாயிரத்து எழுநூற்றெட்டுமூடு கண்டு மேலும் 'தெரிந்தனர். விரிப்பின் வரம்பில் பஸ்கும்' என்றும் கூறிப்போந்தார். இதிலிருந்து ஒன்றை உய்த்துணரலாம்: முன் சொன்ன வரையறைகள் வேறுபடக்கூடியன என்பது. கவிதைப் பண்புகள் மாற்றமடையா; ஆனால், ஜிடா(ப/ா) வரையறைகள் மாற்றமடையும் தன்மையன. மாறாத கவிதைப் பண்புகளையும் மாறுந்தனமையனவாகிய வரையறைகளையும் மரபுகள் என்று கூறிவருகின்றனர். இன்று சிலர், வரையறைகளில் மாற்றம் செய்தும், பலர், கவிதைப் பண்புகள் வரையறைகள் இரண்டையும் கைவிட்டும் 'புதுக்கவிதைகள்' என்று எழுதி வருகின்றனர். வரையறை மாற்றம் பெற்றவையே புதுக்கவிதை என்னாம். மற்றுமியது கூண்டித்துப்பாடு அன்று கவிதைப் பண்புகள் இல்லாமல் வரையறை மட்டும் பேணப்பட்டு எழுதப்படுவதும் கவிதைப் போவியே. இதையே 'கல்லாதான் கற்ற கவி' என்று ஒளவையார் கூறினார். ஆழமான பார்வையில் மேற்சொன்ன புதுக்கவிதையும் மரபுக்கவிதைகளிலேயே அடங்குவதை உணரலாம். புதுக்கவிதை சிலவற்றுள் பேச்சோசை நடை பயின்று வருகின்றது. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் புதுக்கவிதைகளிலே மேற்படி பண்பு மிகுந்திருப்பதைக் காண்கிறேன். இது சான்றோர் சொன்ன உரைச்

செய்யுள் (உரைப்பாட்டு) வகையைச் சார்ந்துள்ளது.

5=59

மொழிக்கு பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என இருவகை வழக்குகள் அரசினர்கள். அவையும் உரைநடை செய்யுள்நடை என இது நடை பெற்றியங்கும். செய்யுள்நடை தழுவிய உரை நடையும் உண்டு. இதுண்டே சான்றோர் உரைச்செய்யுள் என்றனர். இது தற்காலத்தில் 'வசன கவிதை' என்றும் 'கவியரை' என்றும் கூறப்படுகிறது. கவிஞர் இ. முநைகயன் அவர்கள் கவியர் ஏதாவது உரைச்செய்யுளைக் கையாண்டு வருவதை கண்டிருக்கிறேன். மரபுகளை நன்குணர்ந்தவர்களே புதுக்கவிதையிலும் வெறிறி பெறுவதை காண்கின்றேன். இவ்வேளாயில் என்னை யாரும் மரபுகளிலிருந்து விடுபட விரும்பாதவர் என்று கணித்து விடக்கூடாது. நான் மற்றவர் பலரும் விடுபட முடியாத தெய்வர் சிக்கை மரபு, மூடநம்பிக்கைகள், சமுதாயச் சிர்கேடுகளிலிருந்தே உள்ளத் தூய்மையுடன் விடுதிருப்பவன். ஆனால், தமிழர்க்கு மீண்டுமை தரும் உயர் விழுமியங்களை 'பயிற்சின்றுமரபு' என்னும் பெயரால் ஒதுக்கிவிடும் கண்முடித்தனத்தையும் எதிர்ப்பவன் என்பதுதான் உண்மையாகும்.

43

எனையோரை இகழமாட்டேன். எல்லோரும் எழுதட்டும். காலப்போக்கில் சிலரேனும் கவியாற்றல் வாய்க்கப் பெற்று, மக்கள் நயக்கும் நல்ல கவிதைகளைப் படைப்பார்கள் என நம்புகிறேன்.

● சங்க கால இலக்கியத்திலும் இலக்கண அறிவிலும் தங்கள் புலமையை நாங்கள் அறிந்துள்ளோம். எனவே இந்த மரபு


சார்ந்த அறிவு புதியவர்களுக்கு எப்படி வலுச்சேர்க்கும் என்பதைக் கூறுமுடியுமா?

□ மொழி - இன விழுமியங்கள் மரபைப் பேணுவதன் மூலமே புதிய தலைமுறைகளை வந்தடைகின்றன. சங்கசாலத் தமிழர்வாழ்க்கையின் உயர்விழுமியங்களை இன்றும் நாம் விருப்புகிறோம். புதைந்துபோன ஒரு வீர மரபை புதுப்பித்துக் காணப்படுத் தங்கள்

அறிவியல்தொழில்துட்ப அறிவையும் நாம் பெருக்கிக் கொள்ளல் வேண்டும். அந்தவகையிலே தான் எனது மரபு சார்ந்த அறிவு, புதியவர்க்கு வலுச்சேர்க்கும் எனக் கருதுகிறேன்.

● எமது விடுதலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து நிற்கும் தாங்கள் விடுதலைப் போரின் பால் ஈடுபாடு கொண்டதற்கான காரணங்களையும் அதனால் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளையும் கூறுகின்றன.

● நான் பிறந்து வளர்ந்த குழல், எனச்குத் தமிழுணர்வைத் தந்ததென்று முன்பே கூறினேன். சிறுவயதிலேயே தமிழ் இலக்கியங்களைப் படிக்கலாணேன். தமிழின் சிறப்பையும் தமிழர் வரலாற்றைப் பெருமையையும் அறிய அறிய தமிழினம் மீண்டும் அத்தகைய உயர் நிலையை அடையவேண்டும்; ஆனவேண்டும்



தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களினரும் உயிருந்தலாக இருக்கிறது. பண்டைக்கால விழுமியங்களை அறிந்து எழுச்சி பெறுவதன் மூலம், விடுதலைப் போராட்டத்திற்கு வலு உண்டாகும்.

எங்கள் மரபுகளாய் உள்ள தேசிய விழுமியங்களே தமிழினத்திற்குத் தனிச் சிறப்பையும் உலகத்தில் முதன்மையையும் தருவன. அதே வேளை, புதிய

என்ற உந்தல் என்னுள் எழுந்து வளர்ந்து கொண்டிருந்தது. சொந்த உரிமையையும் 'சுதந்திரத்தையும் நுகர, பிறர் இயைபுக்காக்க காத்திருக்கும் இயலாமையை - அடிமைத்தனத்தை மிகவும் வெறுத்தேன். இயல்பாகவே போர் விருப்பம் (போருக்கம்) உடையவனவாய் இருந்தேன். அதனால் இலக்கியங்களில் போர் கூறும் பகுதிகளை சுவைத்துப் படிப்பேன்; போராட்டம், போர்ச்

செய்திகள் பற்றுக் கூறும் நூல்களையும் கட்டுரைகளையும் விரும்பிப் படித்து வந்தேன். இந்தப் போர்க் கலையிலே ‘கெரிலா’ போர்க்கலை எனக்கு மிகவும் பிடித்தது. இக்கலை பற்றி, “பண்ணடக்க நடவடிக்கை” முறையும் தற்காலப் போர் முறையும்” என்னும் தலைப்பிலே 1985 ஆம் ஆண்டில் ‘சம்நாடு’ ஏட்டில் ஒரு கட்டுரை கூட எழுதியிருக்கிறேன்.

அதன் ஓர் ஆர்வலனாக
 இணைந்துவிட்டேன்.
 எங்கள் தேசியத் தலைவர்
 வே. பிரபாகரன் அவர்களின்
 அருங்குணங்கள் - குறிப்பாக
 அஞ்சாமை - தேர்மை - அன்பு -
 அறிவு - ஊக்கம் என்றும் பண்புகள்
 என்னை மிகவும் கவர்ந்தன. அவர்,
 தமிழர் தவத்தால் அரிதிற் பெற்ற
 ஒரு “திருமாமணி”:
 என் சாவுவரை - என்னால் இயக்கத்திற்கு
 உதவமுடியாத இயலாமையுற்ற
 காலத்தும் - அவர் அன்பைப் பெற்று
 இருக்கவே விரும்புகின்றேன்.
 தமிழ் வெஸ்வும்!



தாயியன் அனைத்து எம்மைக் கழுவிய காற்று

qT/o»(sn

முன்னொநாள் யாழ் புத்தலைக் கழக துணைவேந்தரும்
எமது மண்ணின் கால்பாட்டிலுள்ளுக் கனவானும்
எளிமையே வாழ்வாகிய இனியனுமாகிய

a, sti msur

**பேரவையில் அ. துறைராசா அவர்களுக்கு
எமது நெஞ்சம் நிறைந்த அங்கலி**

நெடியூன் டட்டும்; வெள்ளை
நெஞ்சுடன் விரிந்த நோக்கும்
அடிமுடி அறியா உந்தன்
அறிவுடன் உழைப்பும்; எங்கள்
விடியலுக் கான போரில்
விருப்புடன் இணைவும் கொண்ட
எடுப்பி எதுவும் அற்ற
எலிமையீ! போய்விட, டாகா?

பேர்துரை ராசா என்று
பெரியது^இ, துணைவேந் தென்று
நீயிருந் தரசு செய்து
நின்றதும் பெரிது; உண்ணை
ஆர்வணங் காதார் இன்று
அத்தனை பேரின் கண்ணும்
நீர்வழிந் தோட மூச்சை
நிறுத்தியேன் குயிலு கின்றாய்.

-- இவற்கூடும்



கடவுள்ள மரணம்

அலர் ஓறு வித்தியாசமாகச் சிந்தித் திருச்சர் வித்தியாசமாக எழுதினார். அவரது எழுத்து எல்லோரையுமே அதிர வைத்தது.

காலையில் காலையில் பாலிசீஸ்டர் கண்டுவந்த கனவுகளையும், கட்டி எழுப்பிய நம்பிக்கைக் கோட்டைகளையும், அறமாக வரித் துக்கொண்ட நெறிகளையும், மனித விழுமியங்களாக போற்றிவந்த உன்னதங்களையும் - எல்லாவற்றையுமே, ஈவிருக்கயின்றிச் சாடினார். எல்லாமே

அபத்தம் என என்னிநகையாடினார்.

'அன்பு என்பது ஒரு பூரிய பொய். பயத்தில் பிறக்கும் கோழைத்தனமே அந்த ஸ்டாக்டு கிறது.'

'நீ பல்லாக்ஸர் இருந்தால் மற்றவனை நேசிக்கமாட்டாம். நீ பல்லாக்ஸர், கோழையாக இருக்கும்போதே மற்றவனை நேசிக்கிறீர்க்க.'

'கிறீஸ்தவமும் பொத்தமும் அன்பு மார்க்கத்தைப் போதித்து அடிமைவாதத்தை வளர்த்துவிட்டுள்ளன.'

'பொத்தம் ஒரு குன்யவாதம். வெறுமையையும் விரக்தியையும் அது விவைத்துவருகிறது.'

'கிறீஸ்தவம் ஒருஅடிமைவாதம். இரண்டாயிரம் ஆண்டுகளாக, மனிதனின் ஆன்மாவை, அது சிலுவையில் அறைந்து வைத்திருக்கிறது.'

'மனிதன் ஒரு மிருகம். அவனை ஒரு தெய்வமாக மாற்ற முனைகிறது மதம்.'

'மிருகத்தனத்தில் ஒரு இயல்பான அமுக இருக்கிறது. ஆக்ரோஷம் இருக்கிறது. துணிபு இருக்கிறது. கொடுரம் இருக்கிறது. மனித மிருகத்தின் இந்த சிறப்பான பன்புகளை சிதைத்துவிட்டு, பணி வையும், சாந்தத்தையும், கோழைத்தனத்தையும் போதிக்கும் அறநெறித் தத்துவங்களை அழித்தொழிக்கவேண்டும்.'

'எதிர்காலம் மகா மனிதனுக்கு (SUPER MAN) உரியது. அவன் எதற்கும் துணிந்தவனாக வும் வீரனாகவும் இருப்பார். அவனிடம் அன்பும், அறமும், காரு ஜிப்ஸி(Lpji) அறவே இருக்கிமாட்டாது. அவன் சாவிரக்கமற்றவனாக இருப்பான். பலவீனர்களையும், கோழைகளையும், முட்டாள்களையும் சுதித்துக்கொள்ளமாட்டான். அவர்களை அழித்தொழிக்கவும் தயங்க மாட்டான். இந்த மகா மனிதர்களின் ஆட்சியில்தான் மாணிடம் முன்னேற முடியும்.'

இப்படி எல்லாம் அவர் எழுதினார்.

அவரை ஒரு பைத்தியக்காரன் என்றார்கள். மனித குலத்தின் விரோதி என்றார்கள். ஈவிருக்கின்றார்கள். காலையில் பாலிசீஸ்டர் காலையில் பாலிசீஸ்டர் என்றார்கள்.

அவரது எழுத்துக்கள், சாத்தானின் சிந்தனைகள் என இழிவுபடுத்தப்பட்டன.

அவர் மனம் முறிந்து இறந்துபோனார். ஆனால் அவரது சிந்தனைகள் செத்துவிட வில்லை. நாசிசவாதிகளிலிருந்து இருப்பியல் வாதிகள் வரை ஷலி அவரைத் தமது ஆசர்ஷ குருவாக வரித்துக்கொண்டனர்.

யார் இந்த மனிதர்?

அவர் தான் நீச்சே (NINCHASSHEE) ஜேர்மானிய அறிஞர். தத்துவப் புரிமையிரவர். 1844 ம் ஆண்டு பிறந்தார்கள். 1900 லி மட்டும் தார். காராம்சத்தில் அவரது தத்துவார்த்த எழுத்துகள் மாணிடத்திற்கு ஒரு உண்மையை இடித்துரைக்க விரும்புகிறது. ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறது. அந்தச் செய்திதான் என்ன?

மனிதன் ஸ்ருந்மலிதீர்ஜ்ஞனன் முட்டை
கட்டி, தாங்கொணாப் பள்ளாக, தனது
கக்திக்கு மிஞ்சிய சுமையாக, சுமர்த்து செல்
கிறான். சதானியிர்யோசனைய புசித்து போவி
வாழ்க்கை வாழ்கிறான். இவ்வாததொன்
றைத் தேடி அலைகிறான். அர்த்தமற்ற
வாழ்வில் அர்த்தமிருப்பதாக என்னு
கிறான். அவன் சதா தேடி அலையும்
அது, அவன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்
குமியுது ஸ்ருந்மலிதீர்ஜ்ஞனனுக்கு அர்த்தம்
கொடுக்கும் அந்த மாயப் பொருள்,
அவனைப் படைத்து காத்துவருவதாக
அவன் கற்பிதம் பண்ணுமியுதித்துக் கடவுள்,
எப்பொழுதோ செத்துவிட்டார். இந்த
இழவுச் செய்தியையே மனித குலத்திற்கு
பறையறைந்து சொல்ல விரும்புகிறார்
நீச்சே.

ZARATHUSTRA

“சாரதுஷ்ரங்கு முப்பு வயதான தும், துறவுற வாழ்வைத் தழுவிக்கொள்கிறான். வீடு துறந்து காடு செல்கிறான். பத்தாண்டு காலம் கடும் துஞ்சு இருக்கிறான். குளிமையில், அழகியில் அங்கீக்க

தேடலை நடத்தி முடிக்கிறான். ஞானோ
தயம் பெறுகிறான்.

அன்றுகாலை, என்றுமில்லாதுவாறு அவனது மனதில் ஒரு புத்துணர்வு. மனித குலம்பீது மனம் திரும்பியது. அந்த இருண்ட குடையைவிட்டு வெளியேவந்தான். உதய சூரியுன் மாசினைச் சுரப்பேற்றது.

‘கதிரவனே, உனது ஒளியில் உயிர் வாழும் உலகத்தோர் இல்லாதொழிந்து போனால் உனக்கு மகிழ்வுமில்லை, மகிழ்வுமில்லை. பத்தாண்டு சிறீஸ்ரீக், தினமும் எனது குகை வாசல் வந்துபோகிறாய். உன்னை ஆவலுடன் தரிசித்துவரும் நானும், இந்த வள்ளுவிலையிலும் இல்லாதுபோனால், வெளிச்சத்தை கொட்டயாக «யாழிக்கும் உனது பணியும், முடிவில்லாத, சலிப்பில் லாத உனது பயணமும் அர்த்தமற்றுப் போய்விடும். ’

‘தேவைக்கு அதிகமாக தேனைச் சேமித்து சலிட்டுப்போன ஒரு தேனீ போன்று ஞானத்தின் பழுவை நான் சுமந்து நிற்கிறேன். நான் சேமித்துவைத்திருக்கும் ஞானத்தேவை உலகத்தாருக்கு பகிர்ந் தளிக்க விரும்புகிறேன். மனிதர்களிடம் சென்று நான் மீண்டும் மனிதனாக வாழ விரும்புகிறேன்.’

இந்தப் பிரதிக்ஞையுடன் சாரதுஷ்டரன் தனது வன வாசத்தை முடித்துக்கொண்டான். மலையிலிருந்து இறங்கி கிராமம் நோக்கி நடந்தான். மலையிலவாரத்தில் காட்டு வழியே சென்றுகொண்டிருந்தபோது அந்த வயோதிப முனிவனைச் சந்தித்தான். அந்தத் துறவி சாரதுஷ்டரனை இனம்கண்டு கொண்டான்.

‘சாரதுஷ்ரா, நீ தனிமையில் வாழ்ந்து தவமிருந்து, ஞானோதயம் பெற்றுள்ளாய். விழிப்புநிலை அடைந்துவிட்டாய். மனிதர்களோ சதா தூக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் உனக்கு என்ன வேண்டியிருக்கிறது.’ என்று கேட்டார் அந்தத் துறவி.

‘நான் மனித குலத்தை நேசிக்கிறேன்.’^{ss}
என்றான் சாரதுஷ்டரன்.

‘மனித குலம்மீது அளவுகடந்த பாசம் கொண்டதால் அண்ணும்/பார்வையேன் வாசம் சென்றேன். நஷ்கங்டிⁱⁱ இப்பொழுது கடவுளை நேசிக்கிறேன், மனித சமூகத்தை அல்ல, மனிதன் தூய்மையற்றவன். முழுமையற்ற வன். மனித குலம்மீது அன்பு செலுத்தி வெங்களும் அண்ணேன் அழித்துவிடும்’ என்றார் முனிவர்.

‘நான் மனித குலத்திற்கு ஒரு நன் தொஞ்சியகூரைⁱⁱⁱகாண்டுசெல்கிறேன்’ என்று பதிலளித்தான் சாரதுஷ்டரன்.

‘மனிதர்களுக்கு எதையும் கொடுத்து^{4js} விடாதே. வேண்டுமென்றால் அவர்களிட மிருந்து எதையாவது பிடுங்கிக்கொள். மனிதர்கள் துறவிகளை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள். நாம் கொடுக்க வந்துள்ளோம் என்னுமிழித்துப்படில்லை^{frff}’
வீதி வழியே, தனிமையில், எமது காலடி யோசை இரவின் மொனத்தைக் கலைக் கும்போழுது, படுக்கையிலிருந்து அதை உற்றிடுக்கூடும்^{4jLfrff} தனித்துவிட்டு என்ன எனுவார்கள் தெரியுமா? இந்தத் திருடன் எங்கே போகிறான், என்று. ஆகவே, சாரதுஷ்டரா, இந்தக் ‘கீழ்க்கு’ⁱⁱ மனிதர்களைத் தேடிப் போகாதே, இந்தக் காட்டில் தங்கி யிரு. மனிதர்களைவிட இந்தக் காட்டு மிருகங்கள் மேலானவை. மிருகங்களை நாடிடப்பேரிரண்டையூடு போன்ற உண்ணவை சீவிக்க முழுமிருந்துமிருந்து மிருகங்களில் ஒரு மிருக மாக, பறவுங்களிலிருந்து பறவையாக.’ என்றார் அறவி.

‘முனிவரே, இந்தக் காட்டில் இத்தனை காலமும் என்ன செய்து வருகிறீர்கள்.’

‘நான் பாட்டுகள் இயற்றுவேன், பாடு வேன். நான்காண்டுகளைⁱⁱ மீண்டும் போதும், சிரிப்பேன், அழுவேன், எங்குள் சும்மா முன்னுமனுப்பேன்.

இவ்வாறு, நான் கடவுளைத் துதிபாடு கிடேன். நான் காவுலிஸ்டு^{iv} காதனிப்பவர், எனது புட்டில்^v சிரிப்பில். அழுகையில். முன்னுமனுப்பைல் - எல்லாவற்றிலும், நான் கடவுளைத் தரிசிக்கிறேன், வணங்குகிறேன். அது இருக்கட்டும், எமக்காக, மனிதர்களுக்காக என்ன நன்கொடை கொண்டுவந்தி ருக்கிறாய், என்று கேட்டார் அந்த முனிவர்.

‘நான் உங்களுக்கு எதையும் கொடுக்கவும் வரவில்லை. உங்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வாம் விரும்பவில்லை. என்று கூறிவிட்டு அங்கிருந்து விரைந்தான் சாரதுஷ்டரன்.

அவன் தனிமையில் செல்லும்பொழுது தனக்குள் வருத்தப்பட்டுக்கொண்டான். ‘இந்த வயோதிப முனி இன்னும் கேள்விப் படவில்லைப் போலும், கடவுள் இறந்து விட்டார் என்பதை.’

கடவுள் மரணித்துவிட்ட செய்தியையே மனித குலத்திற்கு நன்கொடையாக எடுத்துச்சென்றான் சாரதுஷ்டரன்.

மேற்குலக தத்துவ தரிசனத்தில் நாந்திக வாதம் புதிதான், ‘புரட்சிகரமானிடல் கருத்தோட்டம் அல்ல. கடவுட் கேரும்பாட்டை மறுதலித்து எத்தனையோ பேர் எழுதியிருக்கிறார்கள்’, கிரேக்க பொருளியவாதி களிலிருந்து, ‘போயர்பாக், கார்ல் மார்க்ஸ் வென்ற் நீண்ட வரிசையில், காலத்திற்கு காலம் எத்தனையோ சிந்தனையாளர்கள் கடவுட் கோட்பாட்டை தகர்த்துவிட முனைந்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் பொழுது நீசேயின் நாத்திகம் ஏன் இது^{vi}? தனை பிரபலமயம் பெற்றது? கடவுள் இறந்துவிட்டார் என அவர் விடுத்த பிரகடனம் ஏன் இத்தனை சிலுசிலுங்கை ஏற்படுத்தியது?

கடவுளின் மரணத்துடன் மனித இருப்பு அர்த்தத்தை இழக்கிறது. மனித வாழ்வு அப்த்தமாக மாறுகிறது. மனித நம்பிக்கை

கைத் தூண்கள் இடிந்துபோகின்றன. இருப்பின் மறுபக்கமான இல்லாமை தவிர்க்க முடியாத பேருண்மையாக விஸ்பருப்பப்பரிமாணம் கொள்கிறது. ஏன், எப்படி, எதற்காக என்ற காரண காரியங்கள் அர்த்தமற்று வஹுவிழந்துபோக மனித வாழ்வில் இருள் குழந்தொள்கிறது. முடிவில்லாப்பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் நின்றபடி, மானிட இனம் பாதை தெரியாது தடுமாறுகிறது; தனித்துப்போய் நிற்கிறது. நிச்சயமானது ஒன்றாக இல்லாமையே இருப்புக்கொள்கிறது.

நீச்சேயின் நாத்திகம் கடவுளின் மரணசாசனத்தை மட்டும் எழுதிவிடவில்லை.

நீச்சேயின் நாத்தீகம் கடவுளின் மரணசாசனத்தை மட்டும் எழுதிவிடவில்லை. கடவுள் இல்லாத உலகில், மனித இருப்பின் அவலமான நிலையறிற்றுண்ணலர்றியும் எடுத்துக்கூறுகிறது. கடவுளின் சாவுடன் மனிதனின் கனவுகளும் செத்துப்போய்விடுகிறது என்ற கோரமான, உண்மையையும் அது, எடுத்தியல்லிகிறது.

கடவுள் இல்லாத உலகில், மனித இருப்பின் அவலமான, நிலையற்ற தன்மைபற்றியும் எடுத்துக்கூறுகிறது. கடவுளின் சாவுடன் மனிதனின் கனவுகளும் செத்துப்போய்விடுகிறது என்ற கோரமான உண்மையையும் அது எடுத்தியம்புகிறது.

அனந்த காலமாக, அனைத்திற்கும் அதுவே அர்த்தம் கொடுத்தது. இருப்பிற்கும் அதுவே இலக்கணம் வகுத்தது. வாழ்விற்கும் அதுவே விளக்காக இருந்தது.

அதன் நிமிலில், மனிதன் நிம்மதியாக உறங்கினான். அதன் நினைவில், தனது சோகத்தை துடைத்துக்கொண்டான். அவனது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அதுவே ஆட்கொண்டு நின்றது. அந்தக் கடவுளின் குழந்தையாக மனிதன் தன்னைக்கற்றித்துக் கொண்டான்.

அந்தக் கடவுள் இப்பொழுது இறந்துவிட்டார். நிரந்தரமாகவே அந்தச் சூரியன் அஸ்தவித்துவிட்டது.

கடவுளின் இறங்பிற்கு காரண கர்த்தாயார்? படைத்தவனை அழித்தவன் யார்? அது மனிதன்தான் என்கிறார் நீச்சே.

THE GAY SCIENCE என்ற நூலில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார் நீச்சே.

“காலைவேளை, குரியன் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், பைத்தியக்காரன் ஒருவன் கையில் விளக்கை ஏந்தியவண்ணம் சந்ததைக்கும்,

அந்த இடத்திற்கு ஓடிவருகிறான். அங்கிருந்த மக்களைப் பார்த்து, ‘நான் கடவுளைத் தேடி அலகிறேன். நான் கடவுளைத் தேடி அலகிறேன்,’ என்ற உரத்துக்குரலில் கத்தினான்.

“கடவுள் எங்கே இருக்கிறார்? உங்களுக்குத் தெரியாதா? நான் சொல்கிறேன், அவர் எங்கே இருக்கிறார் என்று. நீங்கள் கடவுளைக் கொலைசெய்துவிட்டார்கள். நீங்களும் நானுமாகச் சேர்ந்து கொலைசெய்து விட்டோம். நாம் எல்லோருமே கொலைகாரர்கள். அந்தப் பெரும் கடலை, எல்லையற்ற சமுத்திரத்தை நாம் எவ்வாறு குடித்து முடித்தோம்? அந்தப் பிரகாசமான அடிவானத்தை எதைக்கொண்டு அழித்துவிட்டோம்? குரியவிலிருந்து இந்தப் பூமியை நாம் கட்டவிழ்த்துவிட்டது எப்படி? இந்தப் பூமி இப்பொழுது எங்கே அசைந்து

செல்கிறது? குரியனிலிருந்து அறுபட்ட இந்தப் பூமியானது அதள பாதாளத்தில் விழுந்துகொண்டிருக்கிறது. அது வழி தெரியாது எல்லாத் திசைகளிலும் சூழல்கிறது. நாம் முடிவில்லாத சூன்ய வெளியில் புகைந்துகொண்டிருக்கிறோம். இந்தப் பூமியை ஒரு பயங்கர இருள் கவ்விக்கொள் வதை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா? இனிப் பகல் இல்லாதொழில்நுபோகும். மாறி, மாறி, தொடர்ச்சியாக இருள்தான் நிலைத்துவிடப்போகிறது. இனிமேல் காலையில்தான் விளக்கேற்றவேண்டும். கடவுளின் பிணத்தை இப்போது புதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த சவக் குழியைத் தோண்டுபவர்களின் சப்தம் உங்களுக்கு கேட்கவில்லையா? கடவுளின் பிணம் அழுகி துர்நாற்றம் எடுக்கிறதே, அந்த வாடை உங்களுக்கு மணக்கவில்லையா? கடவுள் இறந்துவிட்டார். நிச்சயமாக செத்துப் போனார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவரைக் கொன்றுவிட்டோம். இந்தக் கொலையைப் புரிந்துவிட்டு நாம் எவ்விதம் நிர்மதியாக வாழுமுடியும். எல்லாம் வஸ்ல, புனிதத்தில் புனிதமான அது, எமது கத்தி களுக்குப் பலியாகி செத்துப்போனது. இந்த இரத்தக் கறையை யார் எம்மிட மிருந்து துடைத்தெடுக்குப்போகிறார்கள்? எமது பாவக் குதையை josjத்தப் புனித நீரில் நாம் கழுவிட்டிருக்கிறேன்கள்? எவ்வித மான புனிதச் சடங்குகளை நிகழ்த்தி நாம் இந்தச் சாபக்கேட்டிலிருந்து தப்பிக்கொள்வது?"

qiiipi; (g 1^!??*^ jW(S9S6>@/a/7*
தனு? எப்படி வீழ்ந்தது? அந்த வரலாற்றுப் பூம்பம் எத்தகைய பேரழிவை மனித குலத் திற்கு ஏற்படுத்தியது? என்ற உண்மையைப் புரிந்துகொண்டு jB3<£>SS&SISISU பாலையில், மனித நேயும் mis செத்துக்கிடக் கும் அந்த இருண்ட பாதையில், காலடி எடுத்து வைக்கமாட்டார்கள்.

□□

மிக விரைவில் 'வெளிச்சம்' - சிறுகதைச் சிறப்பிதழ்
ஒன்றினை வெளியிடவுள்ளது. இந்தச் சிறப்பிதழுக்கான
படைப்புக்களை முடிந்தவரை கூடியகெதியில் எழ்து அனுப்பி வையுங்கள்.
'வெளிச்சம்'

லிடுதலைப்புளிகள் கலை, பண்பாட்டுக்கழகம்
நடுவைப்பணியகம், கோண்டாவீல்.

my3ha-i<e



வெளிச்சம்

வெள்ளி இதழ்

— ஒரு மனப்பகிர்வு

வவுனியா திலீபன்

வெளிச்சம் டுதலைக்கான போராட்டம் நடை பெற்றுக் கொண்ட இருக்கும் இந்த மன்னில் கலை, இலக்கியத்தின் தேவைகளும் அதிகமுண்டு. எமக் கெதிராக இழைக்கப்பட்டு வரும் கொடு மைகள், எமது எழுச்சிகள், எமது தியாகங்கள் ஆகியவை கலை, இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டியவையே.

இந்தப் பணியை தமிழீழத்திலிருந்து வெளிவரும் ‘வெளிச்சம்’ சஞ்சிகை செய்து வருகின்றது என்று உறுதியாகச் சொல்ல ஸாம்.

வெளிச்சத்தின் இருபத்தைந்தாவது இதழ் வெள்ளி மலராக வெளிவந்துள்ளது இந்த மன்னின் நிகழ்வுகளை வெளிச்சம் பதிவு செய்வதில் ஈடுபட்டுள்ளது.

பல வடிவங்களில் எமது இனம் ஓடுக்கப் படுகின்றது. கல்வி, கலாசாரம், பொருளா



தாரம் எனப்பல வகைகளில் நாம் நசக்கப் படுகின்றோம். எமக்கு எதிராக இழைக்கப் படுகின்ற கொடுமைகள் உலகத்தின் கண்களுக்கு தெரியாமல் போய்விடும் நிலை மாற வேண்டும். இதனால், சமகால நிகழ்வுகள் பதிவு செய்யப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது.

விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்படுகின்றது. இந்த மன்னின் ஆவணமாக இதைக் கொள்ள முடியும். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கலை, இலக்கிய வாதிகளுக்கு ‘வெளிச்சம்’ ஒரு சிறந்த களமாக அமைந்துள்ளது.

மாதம் தோறும் வெளியிடப்படும் இந்த சஞ்சிகையின் ‘வெள்ளி இதழ்’ 144 பக்கங்களில் வெளிவந்துள்ளது. முகப்பு ஒவியம் தேடுதலுக்குரியதுவாக, சிறப்பாக அமைந்துள்ளது. ஒவியர் கோபாவியின் திறமையை இதன்மூலம் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

உள்ளடக்கியுள்ளவற்றை கொஞ்சம் ஆழமாகப் யாரீயில்லை. தமிழ்மத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரனின் நேர் சுரசன்ல்கூபிப்புட் முன்று மேம்பாடு நேர்காணல் கள் வெளியிடப்பட்டுள்ளன. எட்டுக் கட்டுரை களும் மூன்று மதிப்பீடுகளும், பதினொரு பேரின் கவிதைகளும் ஏழு எழுத்தாளர்களின் சிறுகதைகளும் வெளிவந்துள்ளன.

மிகவும் தழிய வாய்ந்து; விஷயங்கள் வெளிக்கூடுத்தின் ‘இலங்கீசிரியிதழி’-ல் அடங்கி யிருப்பதை மறுக்க முடியாது.

இங்கு பதியப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயங்களும் வாழ்வனுபவங்களுடன், இந்த தேசத்தின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்டவை.

நேர்காணலை எடுத்துக் கொண்டால் தமிழ்மத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரனின் கருத்துக்கள் சிந்திக்கத் தூண்டுகின்றன.

‘இன்று எழுது வாய்ந்தும், வாழ்வனுபவ முழுப் பிடிதலை வேண்டிய ஒரு போராட்டத் துடன் பிணைந்து நிற்கிறது. அந்தப் போராட்ட குழந்தையே எமது வாழ்வை நிர்ணயிப்பதாகவும் அமைந்து விட்டது. என்ற தேசியத் தலைவரின் கருத்து சிந்திக்க வைக்கின்றது.

‘தமிழரின் சரித்திரத்திலேயே இன்னாற்றும் காலம் ஒரு முக்கியமான யுகம். இன்றைய காலத்தில் கட்டவிழும் விடுதலை வரலாற்றை, கலை, இலக்கியமாக உருவகப் படுத்தி அடுத்த தலைமுறையினருக்கு அறியச் செய்வது இன்றைய சிறுஷ்டிகர்த்தாக்களின் முக்கிய கடமையாக நான் கருதுகிறேன்’ என்ற தலைவரின் கருத்தின் உண்மையை எமது பண்ணியப்பரிசுவினால் உணர்ந்து வருகின்றார்கள்.

‘மேலிட்டீஸ்டிகாலத்தைப் பதிவு செய்யும் பெரும்பாலில் மூன்னிற்பதை இங்கு ஈடுபிடிப்பட்ட வேண்டும்.

வண. பிதா க. அ: பிரபாகரன்முத்துவுடையாசப் பிடிகளின் கருத்துக்கள் செறிவுள்ளனவை. ‘சிசாந்த லாபங்களுக்காக, குறுகிய நோக்கங்களுக்காக, சுயதி நப்திக்காக இந்த விடுதலைப் போராட்டத்துடன் நடைபெறவில்லை. தன்னலமற்ற தியாகத்தின் அடிப்படையில் யந்த நோக்குடன் இது நடைபெறுகிறது என்ற கருத்தில் எமது போராட்டத்தின் முனிசிபலிலைத் திடுதியுள்ளார்.

‘இதும் நாற்றாண்டின் தமிழிலக்கியத் தினங்குல்லித்தீர்த்திலிலக்கியம் உருவாகும்’ என்றவரும் ‘எங்கு பேருத்துடிமுக்கு¹ நடைபெறுகிறதோ அங்கு தீவன்று சிறந்த இலக்கியம் படைக்கப்படும்’ என்றவருமான ‘சுபமங்களா’சஞ்சிகையின் ஆசிரியர் கோமுக் சுவாமிநாதனின் நேர்காணல் முக்கியப்படுவாய்ந்தது. ஆயினும் இந்த தீவன்றைக்கூட இல்லாமலும் கலை, இலக்கியம் சம்மதிநாளனிலியூரக அண்மைத்துமிகுலசுவி; வைக்குரியது.

கட்டுரைகளை அவதானித்தால் சில கட்டுரைகள் பொதுத்தன்மை வாய்ந்தவையாக - காணப்படுகின்றன.

செ கிருஷ்ணராசாவின் ‘சமுத்தில் நாகர் மரபுகள் - ஆய்வுக்கான சில அடிப்படைத் தகவல்கள்’ என்ற கட்டுரையும் சௌல்வி. யான்திரியத்தமநாதனின் ‘இலங்கை இனப்பிரச்சனையில் மகாவம்சத்தின் பக்கு² ஒரு பார்ஸியேன்ஜிஸ்து கட்டுரைப்படிப்பு புஸ்பரத்தினத்தின் ‘கல்லூலன்ஜூத்துடு’ அரசபுரம் வரையிலான - புராதன தமிழ்க்குடியிருப்புகள்’ என்ற கட்டுரையும் பொதுத் தன்மை சிலவற்றைக் கொண்டதாக அமைந்துள்ளன. இந்தக் கட்டுரைகளில் செய்துடிப்பருத்திலிருப்பது அடிப்படை உண்மைகள் எழுதுபார்க்கும் பெரிதும் பயன்பாடாக அமையும்.

‘கலைத்திறம் பற்றியும் கருத்துக்கள் சிலோ’ என்று/முருகையனின் கட்டுரையூலை, இப்பு பொழுது நாங்கள் என்ன செய்கிறோம்? கருத்து இரவல்; உத்தி இரவல்; உள்ளடக்கம் இரவல்; அனுது மறை இரவல்; நயக்கும்

தட்டுவதற்காக

இடமாய்ச் ச

விதம் இரவல்; திறனாய்வு இரவல்; தீர்ம்புச் சூரியனிலும் நூனியின் மனிதனும் வரலாறும் இரவல்; இந்த இரவல்களுக்கு இடையிலே கலைத்திறத்தை நாங்கள் எங்கே கேடுவது? எப்படித் தேடுவது?, என்று கேள்வி கேட்கும் ஆவர், அவற்றிற்கான பதிலையும் தருகின்றார்.

கலாநிதி நா. சுப்பிரமணியனின் 'சுவைத் தலும் மதிப்பிடுதலும்' என்ற கட்டுரையில், சுவைத்தல் என்ற நிலையினின்று திறனாய்தல் என்ற நிலைக்கு ஒருவர் எப்படுவது சொல்ல முடியும் என்பது பற்றி மிகவிரைக்க சொல்லப்பட்டுள்ளது.

'கணவு, இலக்கியக் கல்வியும் திறனாய்வும் ஒரு மீன்நோக்கு' என்ற கலாநிதி சபா. ஜெயராசாவின் கட்டுரை ஆழமாக அவதானிக்கப்படவேண்டியது. 'கலை இலக்கியங்களின் பண்பை யாதாயினும் ஓர் அளவு கோலுக்குள் சுகுக்குதல் வியத்துக்களை ஏற்படுத்துவதாக அமையும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

</>

மாநிலத்தில் ஆண் எழுதியுள்ள 'பெண் ஒடுக்கு முறையும் ஆயுதப் போராட்டமும்' என்ற நீண்ட கட்டுரையில், 'எமது தேசத்தின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டம் (ஸ்ரீதியங்களின்) மானது. இதனால் பெண் விடுதலை என்பது தீர்த்தியேகமான சமூகப் பிரச்சினை. இந்தப் பெண் விடுதலைப் போராட்டத்தை பெண் களே முன்னெடுக்க வேண்டும் இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் தேச விடுதலைக்கு பின்னரும், சமூக மாற்றத்தின் பின்னரும் இந்தப் போராட்டம் தொடரவேண்டும்' என்ற தமது கருத்தை வலியுறுத்தி யுள்ளார்.

'சமகாலத்தமிழ்ப் புனைக்கதை' என்ற தலைப்பிலான கட்டுரையை பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதியுள்ளார்.

'புனைக்கதைத் துறையில் ஒரு புதிய வெளிப்பாட்டு முறைமை' தோன்றிவிட்டதை அவர் அக்கட்டுரையில் விரிவாக ஆராய்ந்தி ருக்கின்றார்.

ஏதாவது கட்டுரையின்

கட்டுரையின் நான்காம் பகுதி இடமில்லை. அக்கட்டுரையின் இறுதிப் பகுதி இந்த இதழில் வெளிவந்திருக்கின்றது.

மற்றும் 'அரங்கில் காட்சி அமைப்பு ஒரு நோக்கு' என்ற மு. இராதாகிருஷ்ணனின் கட்டுரையும் வெளிவந்துள்ளது.

'எமது போராட்டமும் தற்சார்புப் பொருண்மையும்' என்ற தலைப்பில் ஆர். நந்தகுமாரும், 'காற்றுவெளி' வீடியோப் படம் குறித்து ராஜராகுலனும், 'மண்ணுக்காக' வீடியோப் படம் குறித்து நம்பியாருனும் மதிப்பீட்டினை எழுதி யுள்ளனர்.

தமிழீழத்தில் பிரபலம் வாய்ந்த கநிஞர் கள் இந்த இதழில் கவிதை படைத்துள்ளனர். பலரின் கவிதைகள், மிக ஆழகாக, எமது பிரச்சினைகளை ஆழமாக அவதானித்து படைக்கப்பட்டுள்ளன.

மாலிகாவின் கவிதையிலிருந்து சுநணா கரணின் கவிதைகள் வரை பல கவிதைகள் சீர்ப்பாகவுள்ளன. பு/பி*

மாலிகாவின் கவிதையில் இந்த மண்ணின் நம்பிக்கை சொல்லப்பட்டுள்ளது.

'நெருஞ்சி எனிந்து நீரானாலும்... அழுகுபடர்ந்து அழகாகும்' என்ற புதுவை இரத்தினதுரையின் கவிதையின் இறுதியில், 'சிறுடை தரிச்சி சிறுவனே!

உண்ணால் மீண்டும் இவையெல்லாம் - உயிர்க் கட்டும்'

முனியப்பர் கோவீலின் பின்னேரப் பூசைக்குப் பெரியமணி - அடிக்கிறது.

அச்ச மீல்லை, இனி எல்லாம் பச்சை நீற்மாகும்'

- என்ற வரிகளில் எமதுமண்ணின் எழுதியும் தியாக மும் சொல்லப்பட்டிருக்கின்றன.

Offr .. யத்தோக்கிள் ஓ : டின்தாப் பி
முந்னிம்பூர் டீட் வியூபி, கோட்டை-3-6,
பேராவிச்வெண்டி அமுதசாகரன், அடம்ப
ஊர் செ. திருமாறன், இ. திருமாறன், விடம்
ராட்சி. அரசன்னா, உதயலட்சுமி,
நா. பாஸ்கரன்'பி'.ஓ. குட்டி, அரசன் ஆகி
கேவாந்தாகவி தைகளும், மற்றும் கல்வயல்
கேவுகுமாரசாமி, வினாதாரன்'பி', கருணாகரன்
ஆகியோரின் கவிதைகளும் வெளிவந்துள்ளன.

பொழுதுப்போக்குக்காக, உப்புச் சப்பற்ற இலக்கியம் படைக்கும் தன்மை ஈழத்தில் இல்லாதொழிந்து வருவதை வெளிச்சம் இதழின் மூலம் அவதானிக்க முடிகின்றது.

இந்த இதழின் பல பக்கங்களில் எமது வாழ்வியப் பீடிகளை செய்திகளாகச் சொல்லும் புகைப்படங்கள் பதிவாகியன்றன.

விறகு சுமக்கும் சைக்கிள்களும், அதனை ஒட்டும் உழைப்பாரினாரினில் இளைப்பாறலும், எமது மண்ணில் வினாந்தவை விற்பனை செய்யப்படுவதும், இடம்பெயர்வின் பின்னும் குலையாத உறுதியுடன் காணப்படுவோரின் நடமாட்டமும், பாடசாலைக் கட்டடங்கள் தகர்ந்துப்பட்ட பின்னர், கொட்டில்கங்கில் பாடம் தற்றுப்பிழைவர்குமிக்காரர், பின்சாரம் FLO-க்ஸ்டீரிசெய்யப்பட்ட பின்னர் விதிகளில் மின் மினீஸ் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மண்ணைய் விளக்கினையும் படத்தேறின்செல்லும் பெண் புலிகளையும், மற்றும் சில படத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோபாலியின் ஓவியங்கள் 'வெள்ளி' 'Gluerif!'
இதழுக்கு அழகு சேர்க்கின்றன:

சகலவிதமான படங்களும் பிறேம் செய்து கொடுப்பவர்கள் தெய்வப்படங்கள், இயற்கைக் கால்களிலிருந்து
இன்னும் அழகிய பல்வேறு படங்களும் எழிடம் விற்பனைக்குள்ளது.

வாருடி பாந்தில் Ifc

புகையிரத் நிலைய வீதி.

காலை



ஜூலை 05
கரும்புலிகள் நாள்

முகம்தெரிந்தும் தெரியாமலும்
பூரவிடுதலைக்குத் தங்கள் முச்சை
முன் மழைற்றுடன் கலக விட்ட 'கரும்புலி'களுக்கு
எங்கள் வீரவணக்கம்

— வெளிச்சம்

**'கரும்புலிகள்' நினைவாக
ஒரு பாடல்**

பஸ்லவி

காற்றி ஞக்குப்பிவர்க்கும் — அவர்
முச்சழியும் போது
புமரமும் வேகும் — அவர்
போய்வெடுக்கும் போது

கல்லுக்கும் கண்களில் நீர் வழியும் — வரும்
காலைப் பொழுதுகள் வாய் புதைக்கும்

சரணம்

⁵⁰
தாயகப் பூமியின் காலர் நாமெனத்
தமிழிரப் பூக்களைச் சூட்டிவொர்
தேவியின் மேனியைத் தொட்டவன்யாரெனத் 84
தேஷே குண்டெனப் போய்வெடுப்பார்

நெஞ்சில் விடுதலைத் தீயைச் சுமர்வதாரு
நின்ட நெடுவாணம் கால்நடக்கும்
அஞ்சதலற்ற கரும்புலி போய்விட
அண்ணனீன் நெஞ்ச துடிதுடிக்கும்

எந்தையர் பூமியில் வந்தவர் யாரென
எங்கள் கரும்புலி பார்த்திருப்பார்
சந்தன மேனியைத் தீயினில் முட்டியே
சாவுக்கு வாழ்வொன்று தந்திவொர். □□

பாடநூல்களுக்கமைய உருவாக்கப்பட்டது

யாத்திரீஷ் நூல்கள் —

ஆண்டு 01 தொடக்கம் ஆண்டு 11 வரைக்குமான

எல்லாப்பாடங்களுக்கும் எங்கள் வெளியீடுகள் உண்டு


சிறுவருக்கான நூல்கள்

பாடசாலை உபகரணங்கள்

காகிதாதிகள் எல்லா வற்றையும்

மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளir

எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்




கு.வி.அச்சகம் பாடநூல் வெளியீடுகள் விற்பனை நிலையம்

1217, மினிடீரியர்தாநி லைய வீதி,

யாழிப்பாணம்.

ர^o<6>ஸி ८/८
மனதிறைவுடன் உங்கள் தீர்ந்த நாள் வைபவங்களையும்
திருமண நிகழ்வுகள் மற்றும் மங்களாகரமான நிகழ்ச்சிகளையும்
கொண்டாடுவதற்கு
'சொர்ணா' வெதுப்பகத்தின்
'கேக் வகைகள்'
லீஸ்கற்வகைகள் என்றும் இருக்கின்றன.

தரமான பாண் தயாரிப்பாளர்கள்



வா»ஏர்

சொர்ணா வெதுப்பகம்

கே. கே. எஸ். வீதி, சன்னாகம்.

நியாயமான விலையில்
எல்லாவகை எரிபொருள்களையும்
எம்மிடம் பெற்றுக்கொள்ளுங்கள்



நியோ எமிபோருள் வாணியம்

கே. கே. எஸ். வீதி, சன்னாகம்.

விவசாயிகளின் நன்மதீப்புப் பெற்ற நிறுவனம்

விவசாயிகளுக்குத் தேவையான
உரவுகைகள், கிருமி நாசினிகள், களை கொல்லிகள்
மற்றும் இரசாயனப் பொருட்களுக்கும்

• re

முருகன் உழவர் கல்லூரியம்

23, கே, கே, எஸ். வீதி, சுன்னாகம்.

MSU9M&O

அனைத்து எரிபொருள் வகையும்
வாகனங்களுக்கான ரயர், ரிஷுப்
மற்றும்

77.- a/

' -firmij iss i:spfii>i(5)sera;
வாகன உதிரிப்பாகங்களும்
மாத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்றுக் கொள்ள



0915 »»

ஜெகன் வாந்தக நிலையம்

பலாவி வீதி,
திருநெல்வேலி.

கிருபாவை வீதி, கோண்டாவில்.

எமது தனித்துவம் வாய்ந்த ஆசிரியர் குழுவினால்
கலைபாடங்களும் போதிக்கப்படுகின்றன

20-06-94

இயறீரில் அரயசை

O/L DAY CLASS

ஊர்தூய ஏஸ். கருணாரக்ஷன்
உக்குரூபாம்: இரா. அருட்செவும்

நீதி: நூன் கிருஷ்ணவாரன்
உழக்கவலை இரா. கணேஷ
ஆங்கிலம்: எஸ். சந்திரமெனல்

காலத்திற்குக் காலம்
நவீனத்துவம் வாய்ந்த கருவிகள் மூலம்
அறுபவத்திறமையுடன்
விடுயோப்படம் பிடித்திட

உங்கள் வாழ்வின் மகிழ்ச்சிகரமான
நாளில் www.artsforsiluraislands.org

பாலா வீட்டுயோ

WJMX 12 புதிய பிள்ளை மூலம்
வெளிநாட்டு உள்நாட்டு இயற்கைக்
காட்சிகளுடன் உங்கள் மங்கள நிகழ்வு
களையும், sunyears ஆக்கிய நிகழ்ச்சி
களையும் வீட்டுயோவில் ஒருஷ்டு

புதினாக இறக்குமதி
செய்யப்பட்ட
நலீன வீட்டுயோ
சாதனங்களைப்
பயன்படுத்துகிறது

பாலா வீட்டுயோ

கோண்டாவில் வடக்கு, கோண்டாவில்